

# 6

## இறைக்கொள்கையும் அரச நிதியும்

### 6.1 பொதுநோக்கு

#### கொ

விட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கும் பன்முகத்தன்மை கொண்ட வெளிநாட்டுச் சவால்களுக்கும் எதிராக நாடு போரிட்டுக் கொண்டிருந்த வேளையில், மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகள் 2021இல் ஆழமாக வேறான்றிப்போன சமீபிலையற்ற தன்மை மற்றும் குறிப்பிட்ட இறைக்கொள்கை வழிமுறைகளின் எதிர்பாராத விளைவுகள் என்பவற்றைப் பிரதிபலித்திருந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2020இல் கடுமையாக வீழ்ச்சியடைந்த அரசினரை சேகரிப்பானது 2021இல் வரலாற்றிலேயே மிகக்குறைந்த மட்டத்திற்கு மேலும் நவீவடைந்தமைக்கு நோய்த்தொற்றினால் தூண்டப்பட்ட குறைந்த பொருளாதார செயலாற்றுத்திலிருந்து தோன்றிய அரசினரை இழப்புக்கள், 2019இன் பிரபுகுதியிலிருந்து உருவான தாழ்ந்த வரி அமைப்பு என்பன காரணங்களாக அமைந்திருந்தன. அதேவேளை, நோய்த்தொற்றுடன் தொடர்புடைய செலவுகளுடன் சேர்ந்து சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பேரிலான உயர்ந்த செலவினம் மற்றும் வாட்சி செலவினம் என்பனவற்றின் காரணமாக மீளாய்விற்குரிய காலப்பகுதியில் அரசாங்க செலவினம் குறைக்கப்பட முடியாததாகக் காணப்பட்டது. மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களைப் பதிவுசெய்திருந்தாலோதிலும் 2021இல் அரச முதலீடுகள் சிறிதனவால் வீழ்ச்சியடைந்திருந்தன. ஒட்டுமொத்த இறைப் பற்றாக்குறை 2021இல் மேலும் விரிவடைந்த அதேவேளை வரவு செலவுத்திட்ட மட்டத்திலிருந்து கணிசமாக பிற்றுவடைந்து 1988இற்குப் பின்னர் மிக உயர்ந்த மட்டத்தினை அடைந்தது. மோசமான உலகளாவிய சந்தை அபிவிருத்திகள் அதேபோன்று நாட்டிற்கான கொடுகடன் தரமிடல் குறைவடைந்தமை என்பனவற்றின் காரணமாக வெளிநாட்டு நிதியிடல் மார்க்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு வந்தமையின் விளைவாக அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்திற்கு நிதியிலிருந்து உள்ளட்டு வங்கித்தொழில் முறையைகளின் மீது குறிப்பாக மத்திய வங்கியிலிருந்தான நிதியில் தங்கியிருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்ட சமூகப் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இறைத்தொழிற்பாடுகளின் செயற்பாட்டினை சுழுகப்படுத்துவதற்காக மத்திய வங்கி அரசாங்கத்திற்கு கணிசமானவை நிதியினை வழங்கிய வேளையில், கடன்பாட்டுச் செலவினை குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக 2021 ஒக்டோபர் வரை தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலையொன்று பேணப்பட்டது. எனினும், வங்கித்தொழில் முறையையினாடாக மிகையான பணவீக்கத்தினை ஏற்படுத்துமென்பதனால் மத்திய வங்கியின் நிதியிடலை படிப்படியாகக் குறைப்பதும் பற்றாக்குறையினை நிதியிலிருந்து செயற்பாடு நிறைந்ததொரு விதத்தில் பற்றாக்குறையினை நிதியிலிருந்து நீண்டகால வெளிநாட்டு நிதியிடல் முறையினைப் பின்பற்றுவதன் மூலம் நாணய உறுதிப்பாடு பேணப்படுதல் வேண்டும். அதேவேளை, 2021 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வெளிநின்ற படிகடன் பெயரளவு நியதிகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டு நியதிகளிலும் ஒழுங்கற்றதொரு மட்டத்தில் வளர்ச்சியடைந்ததுடன் இவ்வளர்ச்சியானது விரிவடைந்த இறைப்பற்றாக்குறை, அதிகரித்த சந்தை வட்டி வீதங்கள் அதேபோன்று செலாவனி வீதத் தேயலின் காரணமாக உருவான சமமதிப்பு வேறுபாடு என்பனவற்றின் இணைந்த விளைவாகும். செலுத்தப்பட வேண்டிய உயர்ந்த மீன்கொடுப்பனவுகளுக்கெதிராக வெளிநாட்டுச் செலாவனி ஒதுக்குகளில் ஏற்பட்ட குறைப்பினால் வலியுறுத்தப்பட்ட மோசமடைந்துவரும் வெளிநாட்டுத் திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் போதுமானதற்கு நிதியிடல் உட்பாய்ச்சல்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு 2021ஆம் ஆண்டுபகுதியில் தரமிடல் முகவர்களினால் நாட்டிற்கான தரமிடல்கள் குறைக்கப்பட்டன. படிகடன் தொடர்ச்சியாக ஒன்றுதிரண்டமை, விரைவடைந்த பணவீக்கம் மற்றும் உள்நாட்டு நிதியில் முறையை உறுதிப்பாடு மற்றும் வெளிநாட்டு துறையில் காணப்பட்ட பாதிக்கப்படும் தன்மை என்பவற்றிற்கிடையில் அரசினரையின் உட்பாய்ச்சல் போதுமானளவில்

இல்லாமல், அரசு படுகடன் தொடர்பான உறுதித்தன்மை பற்றிய கரிசனைகள் மற்றும் உள்ளாட்டு வங்கித்தொழில் மூலங்களினுராடான பற்றாக்குறைக்கு நிதியிடல் என்பவற்றின் காரணமாக இறைத்துறையின் தோற்றப்பாடு தொடர்ந்தும் இடையூறுகளைக் கொண்டிருந்தது இப்பின்னணியில், குறைவடைந்த அரசிறை திரட்சிபாதையை உறுதியானதொரு அடிப்படையில் மாற்றியமைக்கும் பொருட்டு வரி நிருவாகத்தினை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை மூலம் பொருத்தமான வரிகளை அறிமுகப்படுத்துவது மற்றும் வரித்தனத்தினை விரிவுபடுத்திக் கொள்வது ஆகிய நியதிகளில், குறிப்பாக அரசிறை வழிமுறைகளில் கவனம் செலுத்துவதனுராடாக வலுவான இறைத்திரட்சி வழிமுறைகளை தொடர்ச்சியாகக் கொண்டிருப்பது முன்னாருபோதுமில்லாத அளவிற்கு இன்றியமையாததாகக் காணப்படுகின்ற அதேவேளை அரசின் நிதியிடல் தேவைப்பாடுகளையும் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதேவேளை, முன்னோக்கிச் செல்லும் இறைத்திரட்சிப் பயணம் தடம்புரண்டு போகாமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அவ்ப்போது மேற்கொள்ளப்படும் செலவினக் கொள்கைகளிலிருந்து விலகிக் கொள்வதன் மூலம் அரசு செலவினத்தின் மீது இறுக்கமாகக் கடிவாளமிடுவது மிக முக்கியமானதாகும். இதற்கமைய, மீண்டெழும் செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையினைக் குறைப்பதும் அதேவேளை அரசிறைத் திரட்சியை வலுப்படுத்துவதன் மூலம் நடுத்தர காலப்பகுதியில் ஆரம்ப நிலுவையில் மிகையினை அடையும் விதத்தில் நம்பகமான திட்டத்தினை ஏற்படுத்துவதன் வாய்பாக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதும் அரசு படுகடனின் உறுதிப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் மிக முக்கியமானதாகும். தேவையான திருத்தங்களுடன் நடுத்தரகாலப் படுகடன் முகாமைத்துவ உபாயத்தான் இசைந்து செல்லும் விதத்தில் பொறுப்பு முகாமைத்துவ நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவது சுமுகமாக படுகடன் மீன்கொடுப்பவுகளுக்கும் அதேபோன்று இறைத்துறைக்கும் அன்றிய காலத்தில் ஏற்பாடக்கூடிய இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் தவிர்க்க முடியாததாக இருக்கும்.


## 6.2 இறைக்கொள்கை வழிமுறைகள்<sup>1</sup>


2021 வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறு அரசாங்கத்தின் இறை உபாயமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் பேணி வளர்க்கும் நோக்குடன் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதன் மீது கவனத்தினைச் செலுத்தியிருந்த போதிலும் 2021இல் எதிர்பார்க்கப்பட்ட இறைப் பெறுபேறுகள் முழுமையாக அடையப்படாமைக்கு சவால்நிறைந்த பேரண்டப் பொருளாதார நிலைமைகளும் நம்பிக்கை வைக்கப்பட்ட இறை இலக்குகள் போதுமானதும் நிலையானதுமான கொள்கைகளினால் போதுமானவிற்கு ஆதரவளிக்கப்படாமல் போனமையும் முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன. அரசாங்கத்தின் இறை உபாயத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் 2021இல் அரசிறைச் சேகரிப்பு மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் 10.7 சதவீதத்திற்கு அதிகரிக்குமெனவும் அதன் மூலம் 2021இல் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையும் வெளிநின்ற மத்திய அரசு படுகடனும் முறையே மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் 8.8 சதவீதத்திலும் மொத்த உற்பத்தியின் 96.3 சதவீதத்திலும் பேணப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. அரசாங்கத்தின் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பான “பீட்சத்தின்தொலைநோக்கில்” எதிர்பார்க்கப்பட்டவாறுவறுமை ஒழிப்பையும் பொருளாதார மீளாழுச்சியையும் இலக்காகக் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக

உட்கட்டமைப்பில் செய்யப்படும் உயர்ந்த முதலீடுகளின் மூலம் பிரதேசங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படும் அதேவேளையில், கொவிட-19 உலகளாவிய நோய்த்தொற்று போன்ற எதிர்பாராத பேரழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கமைய, 2021 - 2025 காலப்பகுதிக்கான நடுத்தரகாலப் பேரண்ட இறைக் கட்டமைப்பு 2021இல் அரசு முதலீட்டினை மொத்த உற்பத்தியின் 5.4 சதவீதத்திற்கு அதிகரிப்பதனையும் நடுத்தர காலத்தில் உயர்ந்ததும் நீடித்துறிநிலைத்திருக்கக் கூடியதுமான பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிப்பதற்காக நடுத்தர காலத்தில் சராசரியாக மொத்த உள்ளாட்டு உற்பத்தியை 5 - 6 சதவீதத்திற்கு மேற்பட்ட அரசு முதலீட்டினைப் பேணுவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. செலவினத்தினைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகளின் தொடர்ச்சியாக மீண்டெழும் செலவினம் 2021இல் மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் ஏற்றத்தாழ 14.2 சதவீதத்திலும் 2025இல் மேலும் குறைக்கப்பட்டு மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 12.3 சதவீதத்திலும் பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றங்களுடன் மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் 14.2 சதவீதம் கொண்ட உயர்ந்த அரசிறைச் சேகரிப்பும் சேர்ந்து வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை 2012இன் மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 4.0 சதவீதத்திற்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, வெளிநின்ற படுகடன் இருப்பு 2021இன் மொத்த உற்பத்தியில் 96.3 சதவீதத்திற்குக் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டதுடன் நடுத்தர காலப்பகுதியில் மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் 75.5 சதவீதத்திற்கு மேலும் குறைக்கப்படுமென

<sup>1</sup> இப்பினில் ஆராய்வுப்பட்ட முக்கிய இறைக்கொள்கை வழிமுறைகள் சிறப்புக் குறிப்பு 12இல் “முக்கிய பொருளாதாரக் கொள்கை வழிமுறைகள்” இன் கீழ் விவரங்கள் தூர்ப்பட்டுள்ளன. இது 2021 சனவரி 01 இலிருந்து 2022 மார்ச் 15 வரை நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய பொருளாதார இறைக்கொள்கை வழிமுறைகளை உள்ளக்குறிக்கின்றது.

வரைபடம் 6.1  
இறைத்துறையின் செயலாற்றும்





எதிர்பார்க்கப்பட்டது. இறைத் தொழிற்பாடுகள் மீதான அழுத்தத்தினைக் குறைப்பதில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்திருத்தம் முக்கியமானதொரு பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. எனினும், 2021இற்காக அறிவிக்கப்பட்ட முக்கிய இறை இலக்குகள் சவால்மிக்கப் பொருளாதாரச் சூழல் மற்றும் குறைந்த அரசிறைச் சேகிரிபு மற்றும் நெகிழிச்சித்தன்மையற்ற அரசு செலவினம் என்பனவற்றிற்கு வழிவகுத்த நிலையற்ற கொள்கை பின்னனியில் இவ்விலக்குகள் அளவுக்குமிக்கான நம்பிக்கை கொண்ட எடுகோள்களினால் தூண்டப்பட்டமையினால் செயல் வடிவம் பெற்றுமியாமல் போயின.

2021 காலப்பகுதியில் முழுமையான பொருளாதார மீத்சியையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்காக, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்குடன் குறைந்த வரி அமைப்பினைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் கடப்பாடு அரசிறையில் குறைந்த செயலாற்றத்தினைத் தோற்றுவித்திருந்தது. இதனை அடையும் விதத்தில் கம்பனி வருமான வரியான தனிப்பட்டவர் மட்டங்களிலான வருமான வரிகள் மற்றும் பெறுமதிசேரி வரிகள் தொடர்பில் 2019இன் பிற்பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் 2021இல் பேணப்பட்டன. அதற்கமைய, 2021 மேயில் 2017இும் ஆண்டின் 24இும் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் திருத்தப்பட்டு 2019 நவெம்பரில் அறிவிக்கப்பட்ட வரித் திருத்தங்களும் 2020 சனவரியிலும் 2021 ஏப்பிற்பிலும் செய்யப்பட்ட மற்றைய அறிவிப்புக்களும் புகுத்தப்பட்டன. மேலும், நடைமுறைப்படுத்தப்பட்ட தீக்தியிலிருந்து இரண்டாண்டுகள் நிறைவெட்டத்தன் பின்னால் குறித்துறைக்கப்பட்ட புதிய கைத்தொழில்களிலிருந்தும் பெறப்பட்ட நன்மைகள் மற்றும் இலாபங்கள் மீது பல வரி விடுபுக்கள் வழங்கப்பட்டன. இதன்படி, இலங்கையில் மீள்சமுற்சிப்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களை விற்கின்ற ஏதேனும் நிறுவனம், தொழில்பயிற்சி

கல்விக்காக தரப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்திலிருந்து தொழில்பயிற்சிக் கல்வியை வெற்றிகரமாக நிறைவே செய்ததன் பின்னர் தனிப்பட்ட ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட ஏதேனும் வியாபாரம், இலங்கையில் படகுகள் அல்லது கப்பல்களைத் தயாரிப்பதற்காக இலங்கையில் வதிப்பாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏதேனும் தொழில்முயற்சி, நாறு மொகாவட்டிற்குக் குறையாத சூரிய வலு அல்லது காற்றாலை மூலமான வலுவினை உட்படத்தி செய்து அத்தகைய மின்வலுவினை தேசிய மின்தொகுதிக்கு வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்ட ஏதேனும் புதுப்பிக்கத்தக்க வலுச் செயற்றிட்டம், உள்நாட்டு தொழிலாளர் மற்றும் இலங்கையிலுள்ள உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தொடர்பூட்டல் கோபுரங்களையும் அதனுடன் தொடர்பான சாதனங்களையும் நிருமானித்து நிறுவகின்ற வதியும் ஆளொருவரினால் முன்னெடுக்கப்பட்ட ஏதேனும் தொழில்முயற்சிகள் அல்லது அத்தகைய கட்டுமானத்திற்குத் தேவையான தொழில்நுட்பப் பணிகளை அல்லது நிறுவகைகளை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனங்கள் இவ்வரி விடுப்பினை அனுபவிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றன. மேலும், தங்கம், இரத்தினக்கற்கள் அல்லது ஆயரணங்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களின் வெளிநாட்டு நாணய வருவாய்கள் ஏதேனும் உள்நாட்டு வங்கியில் வெளிநாட்டு நாணயத்தில் வைப்புச் செய்யப்பட்ட பலதேசிய கம்பனிகளின் வட்டி வருமானம் இலங்கை உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கை நிதியத்திற்கு விற்பனை செய்யப்பட்ட, பரிமாற்றப்பட்ட அல்லது மாற்றல் செய்யப்பட்ட காணி அல்லது கட்டடத்திலிருந்து ஆளொருவரினால் பெறப்பட்ட இலாபம் என்பன 2021இும் ஆண்டின் 10இும் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்குட்பட்டு 2021 ஏப்பிற்பில் 01இும் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன. மேலும், உண்ணாட்டரசிறைச் சட்ட ஏற்பாடுகளின் சிக்கலான தன்மைகளை நக்கும் பொருட்டும் வரி இணங்குவிப்புக்களை அதிகரிப்பதற்கான பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை உள்ளடக்குவதற்காகவும் 2017இும் ஆண்டின் 24இும் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் பல ஏற்பாடுகளைத் திருத்தவுதற்கு 2022 மாச்சில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய வேளையில் பொருளாதாரத்தில் தோற்றும்பெற்று வரும் துறைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அதேவேளை, 2002இும் ஆண்டின் 14இும் இலக்க பெறுமதிசேரி வரி 2021இும் ஆண்டில் திருத்தப்பட்டதுடன் 2019இன் பிற்பகுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட வரித் திருத்தங்கள் புகுத்தப்பட்டன. ஏற்றுமதிக்களையும் நாட்டிற்குள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் ஊக்குவிப்பதற்காகவும் இவ்வாண்டுப்பகுதியில் பண்ட ஏற்றுமதி உதவுதொகைத் திட்டத் தீவை மற்றும் துறைமுகங்கள் மற்றும் வானுர்திநிலைய அபிவிருத்தித்

தீர்வை என்பனவற்றிலிருந்து பல குறித்துரைக்கப்பட்ட தொழில்முயற்சிகள் செயற்றிட்டங்கள் விலக்கனிக்கப்பட்டன. இதற்கமைய, செயற்றிட்ட நடைமுறைப்படுத்தலின் அல்லது நிருமாண காலப்பகுதியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஐ.அ.டோலர் 50 மில்லியன் அல்லது அதற்கும் கூடுதலான முதலீட்டுடன் ஏற்றுமதிப்பொருட்களின் தயாரிப்பினாடாகப் பதனிடப்பட்ட கழிவுத் துண்டுகள்/கழிவுகளின் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கின்ற ஏதேனும் தொழில்முயற்சிகள் மற்றும் ஏதேனும் தொழில்முயற்சிகள் அல்லது உபாய அபிவிருத்திச் செயற்றிட்டங்களினால் மேற்கொள்ளப்படும் பொருட்களின் இறக்குமதிகள் பண்ட ஏற்றுமதி உதவுதொகைத் திட்டத் தீர்வை மற்றும் துறைமுகங்கள் மற்றும் வானுரத்திற்கைய அபிவிருத்தித் தீர்வை என்பனவற்றிலிருந்து விலக்கனிக்கப்பட்டன. மேலும், கொவிட்-19 தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதாரவளிக்கும் விதத்தில் மருந்துச் சாதனங்களின் இறக்குமதிகளுக்கு துறைமுகங்கள் மற்றும் வானுரத்திற்கைய அபிவிருத்தித் தீர்வையிலிருந்து விலக்கனிக்கப்பட்டது. அதேவேளை, அரிசி, உருளைக்கிழங்கு, சோளம், கருவாடு, பாற்பண்ணைப்பொருட்கள், பெரிய வெங்காயம், நெந்தலி போன்ற பல உணவுப்பொருட்களின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வையானது வேளாண்மையாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதனையும் உள்ளாட்டுச் சந்தையில் பொருட்களின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்புக்களைக் கட்டுப்படுத்தும் வழங்கல்பக்க முகாமைத்துவ வழிமுறைகளாகவும் திருத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் நோக்கம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு விரைவாக புத்துயிரளிப்பதாகவும் அதன் மூலம் அரசிறைப் பாய்ச்சலை உத்தேவுப்படுத்துவதாகவும் இருந்த போதும் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மெதுவான வேகம் 2021இல் உயர்ந்த அரசு அரசிறையினை மோசமான முறையில் விதித்தது.

2021இலும் 2022இன் தொடக்கப்பகுதியிலும் வரி ஏய்ப்பினைக் குறைப்பதனையும் வரி நிருவாகத்தில் காணப்பட்ட சீக்கலான தன்மைகளைக் குறைப்பதனையும் நோக்கமாகக் கொண்டு பல வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்தது. இதற்கமைய, 2021இன் 18ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வரி மன்னிப்பிற்கான சட்டவாக்கத்தினை இயற்றுவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இது மற்றைய விடயங்களுடன் 2020 மார்ச் 31 உடன் முடிவடைந்த காலப்பகுதிக்கான அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதிக்கான ஏதேனும் வரி விதிக்கத்தக்க தமது வரி விதிக்கத்தக்க வெளிப்படுத்தப்படாத வழங்கல்கள் மற்றும் சொத்துக்கள் அல்லது 2020 மாச்ச 31இல் முடிவடைந்த அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்றின் தன்னிச்சையாக அறிவிக்கின்ற ஆட்களுக்கு

வழங்கப்படுகிறது. எனினும், வவுவான நடைமுறைப்படுத்தல் வழிமுறைகள் இல்லாத நிலையில் வரி மன்னிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறை 2021இல் ரூ.174.6 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. குறுங்கால அரசிறைப் பற்றாக்குறையினைப் பூர்த்தி செய்வதற்காக வரி மன்னிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது போதும், அத்தகைய கொள்கைகள் பெறப்பட்ட தரவுகளில் பிரதிபலிக்கப்பட்டவாறு விரும்பத்தக்க பெறுபேறுகள் எதனையும் உருவாக்கவில்லை என்பதுடன் இக்கொள்கைகள் சட்டத்தினை மதிக்கும் வரி செலுத்துவோரை ஊக்கம் குன்றச் செய்திருக்கும் என்பதுடன் ஊழல்களையும் பணம் தூயதாக்கலையும் கூட ஊக்குவிப்பதாக இருந்தது. அதேவேளை, குடிவைகை சிக்கிரெட், ஊர்திகள் (ஹர்திகளின் பொருத்துதல்களுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட) தொலைத்தொடர்புட்டல்கள் மற்றும் குதிரைப்பத்தயம், சூதாட்டம் மீதான தற்போதுள்ள வரிகளுக்குப் பதிலாக கலப்பு வரியொன்றாக, விசேட பொருட்கள் மற்றும் பணிகள் வரியொன்றினை விதிப்பதற்கு 2022 சனவரியில் மசோதவொன்று பாரானுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விசேட பொருட்கள் மற்றும் பணிகள் வரியினை விதிப்பதன் நோக்கம், குறித்துரைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மீதான பல்வேறு வரி அமைப்புக்களின் பிரயோகம் மற்றும் நிருவாகத்துடன் இணைந்த சிக்கலான தன்மைகளைத் தவிர்ப்பதனாடாக வரி நிருவாகத்தின் வினைத்திற்கை உறுதிப்படுத்திக் கொள்வதேயாகும். இருப்பினும், விசேட பொருட்கள் மற்றும் பணிகள் வரி மசோதாவிற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை பரிசீலனையில் கொண்ட உயர் நீதிமன்றம் விசேட பொருட்கள் மற்றும் பணிகள் வரி மசோதா பாரானுமன்றத்தில் முன்றிலிருந்து பெரும்பான்மைகளினால் நிறைவேற்றப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தியதுடன் மசோதாவிலுள்ள பல கிளை வாசகங்கள் அரசியல் யாப்புடன் ஒவ்வாமல் இருப்பதனால் சர்வசன வாக்கெழுப்பிற்கு விடப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டது. மேலும், வரி நிருவாகத்திற்கு அனைத்து வரி தொடர்பான மூல ஆவணங்களில் வரி செலுத்துவாவரின் அடையாள இலக்கத்தினை கட்டாயமாகப் பயன்படுத்துவது மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனிகளைப் பொறுத்தவரை இந்ரம்பலைக் கட்டாயமாக்குதல் போன்ற பல முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளன. அரசிறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் நீண்ட கால அடிப்படையில் அரசு நிதியினை மேம்படுத்துவதும் வரி அமைப்பினை மீளாய்வு செய்து எளிமைப்படுத்துவதும் வரி நிருவாகத்தினை வலுப்படுத்துவதும் தற்பொழுது தவிர்க்க முடியாததாகக் காணப்படுகிறது.

உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் மூலவாங்களை வழிப்படுத்திய அதேவேளை பொருளாதார

ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்கு ஆதரவினையும் வழங்கியிருந்தது. இதன்படி, அரசாங்கம் உலகளாவிய நோய்த்தொற்றில் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இறுதியான வழிமுறைகளை மேற்கொண்டதுடன் பிரசைகளின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி வேளையில் தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினாடாக வாழ்வதாரங்களுக்கு ஆதரவளித்ததுடன் நாடளாவிய ரீதியில் நோய்த்தடுப்பு தூண்டுதல்களையும் விரைவுபடுத்தியது. இறைத் தொழிற்பாடுகளின் மீதான உலகளாவிய நோய்த்தொற்றின் அதிகரித்த அமுத்தத்தினைக் கருத்திற் கொண்டு, பாராஞமன்றம் 2021இற்கான ஏற்கனவே ஒப்புதலளிக்கப்பட்ட கடன்பாட்டு வரையறையான ரூ.2,997 பில்லியனுக்குள், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதன் பேரிலான எதிர்பாராத செலவினை ஈடுசெய்வதற்காக 2021 யூனில் ரூ.200 பில்லியன் கொண்ட வரவு செலவுத்திட்ட துணை நிரப்பிற்கு ஒப்புதலளிக்கப்பட்டது. அதேவேளை, 2022 சனவரியில் அரசாங்கம் பொருட்கள் மற்றும் பணிகளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக மக்களினால் எதிர்நோக்கப்பட்ட பொருளாதாரக் கஷ்டங்களைக் குறைக்கும் நோக்குடன் ரூ.229 பில்லியன் பெறுமதியான நிவாரணப் பொதியொன்றினை அறிமுகப்படுத்தியது. இந்நிவாரண பொதியின் கீழ் ஓய்வுதியத்திற்கு கணக்கிலெடுக்கப்படாத ரூ.5,000 கொண்ட மாதாந்தப் படியொன்று 2022 சனவரியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அரசு அலுவலர்களுக்கும் ஓய்வுதியம் பெறுவோருக்கும் வழங்கப்பட்ட வேளையில் மாதமொன்றிற்கு ரூ.1,000 என்ற உயர்ந்தப்பட்ச வரையறைக்குட்பட்டு விகிதசம அடிப்படையில் சமூர்த்தி நன்மைபெறுநர்களுக்கு மாதாந்த படியொன்று வழங்கப்பட்டது. மேலும், பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி இழப்புக்களுடன் இணைந்து காணப்பட்ட வருமான இழப்புக்களை ஈடுசெய்வதற்காக வேளாண்மையாளர்களின் வருமானத்தினை அதிகரிக்கும் கி.கிறாம் நெல்லிற்கு ரூ.75 என்ற ரீதியில் ஒரு கி.கிறாம் நெல்லிற்கு ரூ.25 இனைக் கொடுப்பனவு செய்வது, பெருந்தோட்டத் துறையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கி.கிறாமொன்றிற்கு ரூ.80 கொண்ட உதவுதொகை வீதத்தில் 15 கி.கிறாம் மாவினை வழங்குவது, 20 பேர்ச்சுக்கும் குறைவான நிலத்தில் வீட்டுத்தோட்டத்தினை பயிரிடுபவர்களுக்கு ரூ.5,000 இனைச் செலுத்துவது 20 பேர்ச்சுக்கும் கூடுதலான நிலத்தில் பயிரிச்செய்கையினை மேற்கொள்பவர்களுக்கான ரூ.10,000 கொண்ட கொடுப்பனவு மற்றும் அனைத்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்திகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குதல் என்பன உட்பட இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டிய பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அத்தகைய மேலதிக வரவு செலவுத்திட்ட நிவாரண வழிமுறைகள் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குவதனை நோக்கமாகக் கொண்டிருந்த போதும் ஒன்றில் படுகடனை உருவாக்காத

நிதியிடல் தேர்வுகள் அல்லது மற்றைய செலவுகளில் கணிசமானவு கீழ் நோக்கிய சீராக்கங்களைச் செய்யாமல் நிவாரணங்களைக் குறிப்பாக, அரசினை வருமானத் திரட்சி குறைவாகக் காணப்படும் நேரத்தில் வழங்குவது, படுகடன் உறுதிப்பாட்டுத்தன்மை கரிசனைகளைப் பெரிதாக்குவதுடன் சாத்தியங்களை ஏற்படுத்துகின்ற வேளையில் பணவீக்கத்தினையும் வெளிநாட்டுத் துறை அழுத்தத்தினையும் தூண்டிவிடுகிறது. இது பொதுமக்கள் மீதான கமையினைக் குறைப்பதற்குப் பதிலாக, இறுதியில் அதனைத் தீவிரப்படுத்தக்கூடும். ஆகவே, அத்தகைய நிவாரண வழிமுறைகள், இறைத் துறையின் மீதான அத்தகைய கொள்கைகளின் தாக்கத்தின் மீதான உரிய பரிசீலனைகளுடன் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

**அரசாங்கத்தின் இறுக்கமான செலவினங்கள், உண்மையான அரசினைத் திரட்சியில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த உள்நாட்டு நிதியிடல் தேவைப்பாடுகள் என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு கடன்பாட்டு வரையறைகளும் அதேபோன்று மைல்கற்கள் மற்றும் இறை விதிகளுடன் தொடர்பான வரையறைகளும் 2021இல் திருத்தப்பட்டன. இதற்கமைய, திறைசேரி உண்மையை முன்னைய வரையறையான ரூ.2,000 பில்லியனிலிருந்து ரூ.3,000 பில்லியனுக்கு அதிகரிப்பதற்கான தீர்மானத்திற்கு பாராஞமன்றம் ஒப்புதலளித்திருந்தது. மேலும், 2021ஆம் ஆண்டிற்கான மொத்தக் கடன்பாட்டு வரையறையினை ரூ.400 பில்லியன், 2021 நவெம்பரில் உயர்த்தும் விதத்தில் 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்பட்டது. அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான படுகடன் இலக்கிடலை 60 சதவீதத்தில் எப்துகளின்ற கால அட்டவணையினை 2020 இலிருந்து 2030 இருக்குத் திருத்துவதற்கும் அரசினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் மீதான வரையறையினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்குமாக 2003ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மைச்) சட்டம் திருத்தப்பட்டது.**

மத்திய அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தின் மீது கணிசமான கமையினை ஏற்படுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசின்குச் சொந்தமான வங்கிகளுக்கு சுமையினை ஏற்படுத்திய போதும் அரசாங்கமானது அரசின்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக வசதியளித்திருந்தது. சிறந்த பண்ணாட்டு நடைமுறைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் வெளிப்படைத்தன்மை, நியாயபூர்வமான தன்மை மற்றும் பொறுப்புக்கறும் தன்மை என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்காக உபாயக் கட்டமைப்பொன்றினை

நிறுவுகின்ற நோக்கத்துடன் கம்பனி ஆளுகை மீது வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டன. பொதுமக்களின் நலவரித்துக்களைப் பாதுகாப்பதற்காக, இவ்வழிகாட்டல்கள் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் தலைவர், பணிப்பாளர் சபையினரின் கடமைப்பாடு தொடர்பான ஏற்பாடுகளையும் ஆவர்வார்களுடனான அவர்களின் தொடர்புகளது உருவாக்கத்தினையும் உள்ளடக்கியிருந்தன. மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் தொடர்பான குறிக்கோள்கைளப் பூரணப்படுத்தும் பொருட்டும் அவற்றின் செயலாற்றுத்தினை மேம்படுத்தும் விதத்திலும் அவர்களது வியாபார நடத்தைகள் தொடர்பில் பணிப்புரைகளை வழங்கும் விதத்தில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு தொழிற்பாட்டுக் கைநாலொன்று வழங்கப்பட்டது. அதேவேளை, அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொடர்பிலான முதலீடுகளுக்கு வசதியளிப்பதற்காக முதலீடுகள் தொடர்பில் முகாமைத்துவக் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக சிறிலங்கள் எயார்லையின்ஸின் மோசமடைந்த நிதியியல் செயலாற்றுத்தினைக் கருத்திற் கொண்டு, அரசாங்கம், சிறிலங்கள் எயார்லையின்ஸ்க்கு மூலதனத்தினை உள்ளீடு செய்யத் தீர்மானித்த வேளையில், அதன் நிதியியல் ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு சிறிலங்கள் எயார்லையின்ஸ்க்கு உத்தரவாதங்களையும் வசதிப்படுத்தல் கடித்தினையும் வழங்கியது. இதன் விளைவாக, சிறிலங்கள் எயார்லையின்ஸ்க்கிறு இரண்டு பிரிவுகளாக ரூ.27.7 பில்லியன் கொண்ட தொகை 2020 நவெம்பரிலும் மேலும் ரூ.18.0 பில்லியன் கொண்ட தொகை 2021 ஏப்ரிலிலும் வழங்கப்பட்டது. இது 2020 ஒத்தோபர் 26ஆம் திகதி அமைச்சினால் ஒப்புதலளிக்கப்பட்ட ஐ.அ.டெலார் 500 மில்லியன் கொண்ட மூலதனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், குறுங்கால கொடுக்கன் வசதினின் ஏற்பாடுகளைத் தொடரும் பொருட்டு பொதுத் திறைசேரியினாடாக, ஐ.அ.டெலார் 205.4 மில்லியன் மற்றும் 27.6 பில்லியனுக்குச் சமமான இரண்டு அரசு வங்கிகளினதும் பெயரிலான காலாவதியான அனைத்து வசதிக் கடிதங்களையும் மீள் வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதலளித்தது. மேலும், திறைசேரி உத்தரவாதங்களை வழங்குவதற்காக அமைச்சரவையினால் வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், இரண்டு அரசு வங்கிகளம் 2021இல் சிறிலங்கள் எயார்லையின்ஸ்க்கு மொத்தமாக ஐ.அ.டெலா 75 மில்லியன் கொண்ட தொகையினைப் புதிய தொழிற்படு மூலதனமாக வழங்கின. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகரித்தவரும் நிதியியல் இழப்புக்களையும் அதன் விளைவாக வங்கித்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள சமையினையும் கருத்திற்கொண்டு அரசாங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உள்நாட்டுப் பெற்றோலிய விலைகளை 2021இலும் 2022இன் ஆரம்பத்திலும் திருத்துவதற்கு அனுமதித்தது. எனினும்,

அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் இறைச் சுமையினைக் குறைப்பதற்காக அந்நிறுவனங்களை அவற்றின் விளைவினை அதிகரிப்பதற்காக வெளிப்படையான முறையில் அரசிற்குச் சொந்தமான முக்கிய தொழில்முயற்சிகளுக்காக செலவினைப் பிரதிபலிக்கும் விலையிடல் பொறிமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மழுசீரமைப்பதனையும் அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனையில் கொள்ளுதல் வேண்டும்.

அரசிறைத் திரட்சியில் காணப்பட்ட குறைந்த செயலாற்றுத்தினை அடையாளங்கண்டு அரசாங்கமானது 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினாடாக குறுங்கால அரசிறை அதிகரிப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இதற்கமைய, 2022 சனவரி 01ஆம் நாளிலிருந்து நிறுவனங்கள் மீது விதிக்கத்தக்க பெறுமதிசேர் வரியினை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்காக 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தினைத் திருத்துவதற்கான மசோதா 2022 மார்சில் பாரானுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, வரவு செலவுத்திட்டம் - 2022இல் முன்மொழியப்பட்டவாறு, குடிவகை மற்றும் சிகிரெட் மீதான கலால் தீர்வை 2021 நவெம்பரில் மேல் நோக்கித் திருத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க வரி விதிக்கப்படத்தக்க வருமானத்தினையுடையவர்களை கணிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள், பங்குதமையாளர்கள் மற்றும் கம்பனிகளைப் பொறுத்தவரை அவர்களது வரி விதிக்கத்தக்க வருமானம் 2020ஆம் ஆண்டின் ஏப்ரில் 01ஆம் நாளிலிருந்து ஆரம்பமாகின்ற வரி மதிப்பீட்டாண்டிற்கான அவர்களது வரி விதிக்கத்தக்க வருமானம் ரூ.2 பில்லியனையும் பிந்தியதாக இருக்குமிடத்து அவர்கள் மீது 25 சதவீதம் கொண்ட ஒரே தடவையிலான கடந்த காலத்தினையும் அளாவிய வரியொன்றினை விதிக்கும் நோக்குடன் 2022 இல 14 என்ற மேலதிக வரிக் கட்டண மசோதா பாரானுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உத்தேச ஒரே தடவையிலான கடந்த காலத்தினையும் அளாவிய வரிகள் குறிப்பிட்ட ஆண்டிற்கான அரசிறையினை உயர்த்துவதற்கு உதவகின்ற போதும் அத்தகைய வரிக் கொள்கைகள் அரசிறையினை நீடித்துநிலைத்திருக்கும் அடிப்படையில் உருவாக்காது. மேலும், அத்தகைய பின்னோக்கிய கடந்த கால வரிகள் நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கி முதலீட்டாளர் நம்பிக்கையினையும் அவர்களின் ஆரம்பத்தினையும் பாதிக்கக்கூடும்.

2022இல் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட இறை இடைவெளி மற்றும் நாட்டில் காணப்படும் வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக்குறை என்னவற்றிற்கு மத்தியிலும் அரசு செலவினத்தினை முகாமைப்படுத்தும் நோக்குடன்

பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இவ்வாண்டுப்பகுதியில், அரசாங்கம் ஊர்திகள், கட்டடங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களின் மீதான செலவினங்களைக் கட்டுப்படுத்தியமையின் மூலமும் அரச நிறுவனங்களுக்கான கட்டடங்களின் கட்டுமானத்தினை இடைநிறுத்தியமையின் மூலமும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்த முயற்சித்த வேளையில் அரச முதலீடுகள், அத்தகைய முதலீடுகளின் பொருளாதார நன்மைகளின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டன. வரவு செலவுத்திட்டம் 2022-டன் இசைந்து செல்லும் விதத்தில் அரச நிறுவனங்களுக்கான மின்வலுவிற்கான ஒதுக்குகளை 10 சதவீதத்தினால் குறைத்தல், அரச நிறுவனங்களின் தொலைபேசிச்

#### அட்டவணை 6.1 அரசின் இறைத் தொழிற்பாடுகளின் சுருக்கம்

விடயம்	2020 (₹)	2021 (₹)
நூ. மில்லியன்		
மொத்த அரசின் மற்றும் கொடைகள்	1,373,308	1,463,810
மொத்த அரசின் வரி அரசினை வரியலை அரசினை கொடைகள்	1,367,960	1,457,071
செலவினமும் தேற்றிய கடன் வழங்கலும் மீன்பெறும் நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள் முதலையும் தேற்றிய கடன் வழங்கலும் இதில் அரச முதலீடு நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள்	1,216,542	1,298,019
செலவினமும் தேற்றிய கடன் வழங்கலும் மீன்பெறும் நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள் முதலையும் தேற்றிய கடன் வழங்கலும் இதில் அரச முதலீடு நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள்	151,417	159,052
செலவினமும் தேற்றிய கடன் வழங்கலும் மீன்பெறும் நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள் முதலையும் தேற்றிய கடன் வழங்கலும் இதில் அரச முதலீடு நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள்	5,348	6,740
செலவினமும் தேற்றிய கடன் வழங்கலும் மீன்பெறும் நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள் முதலையும் தேற்றிய கடன் வழங்கலும் இதில் அரச முதலீடு நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள்	3,040,996	3,521,735
செலவினமும் தேற்றிய கடன் வழங்கலும் மீன்பெறும் நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள் முதலையும் தேற்றிய கடன் வழங்கலும் இதில் அரச முதலீடு நிதி அமைச்சிற்கு ஏற்றவாரான முற்கொடுப்பவகுங்கான ஸ்ராக்கங்கள்	2,548,359	2,747,512
நடைமுறைக்கணக்கு மீதி மூலம் மீதி திரண்ட இறை மீதி மொத்த நிதிபிடல் வெளிர்ப்பாடு நிதிபிடல் உ-ஸ்ராட்டு நிதிபிடல்	-123,428	-
நடைமுறைக்கணக்கு மீதி மூலம் மீதி திரண்ட இறை மீதி மொத்த நிதிபிடல் வெளிர்ப்பாடு நிதிபிடல் உ-ஸ்ராட்டு நிதிபிடல்	-1,180,399	-1,290,441
நடைமுறைக்கணக்கு மீதி மூலம் மீதி திரண்ட இறை மீதி மொத்த நிதிபிடல் வெளிர்ப்பாடு நிதிபிடல் உ-ஸ்ராட்டு நிதிபிடல்	-687,386	-1,009,542
நடைமுறைக்கணக்கு மீதி மூலம் மீதி திரண்ட இறை மீதி மொத்த நிதிபிடல் வெளிர்ப்பாடு நிதிபிடல் உ-ஸ்ராட்டு நிதிபிடல்	-1,667,688	2,057,925
மொத்த இன்செம் சதவீதமாக (இ)	-83,199	-13,901
மொத்த இன்செம் சதவீதமாக (இ)	1,750,887	2,071,826
(அ) நிதிமயமச்சீன்படி, 2020இற்கான இறைத்துறை புள்ளியிருப்புகள் 2020இற்கான வரவு செலவத்திட்ட உ-ஸ்ரிப் அறிவிக்கப்பட்டவறை மீன்குறிப்பிடப்பட்டன.	மூலம்: நிதி அமைச்சக	
(ஆ) தந்தாக்கியானது		
(இ) 2020இற்கான துவற்கு 2022 மார்ச் 29-லும் நாளன்று தொழிற்கான மற்றும் புள்ளியிருப்புகள் நிதைக்காத்தால் வெளிப்பட்ட நிருத்தப்பட்ட மொத்த உ-ஸ்ராட்டு உ-ப்ரத்தி மதிப்பீகள் யம்பாட்டுப்படுத்தப்படுகின்து.		

செலவுகளை 25 சதவீதத்தினால் குறைத்தல், அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் அரசாங்கத்தின் அலுவலர்களுக்கும் வழிந்கப்பட்ட எரிபொருள் படியினை மாதமொன்றிற்கு 5 லீற்றர்களினால் குறைத்தல், புதிய அலுவலக பணிமனைகளின் கட்டுமானத்தினை இரண்டாண்டுகளுக்கு இடைநிறுத்துதல் என்பன உட்பட பல்வேறு வழிமுறைகளை 2021 நவெம்பரில் அறிவித்திருந்தது. எனினும், அத்தகைய வழிமுறைகள் அரசாங்கத்தின் குவிந்துவரும் செலவினத்தினைக் கணிசமானளவிற்குக் குறைப்பதற்கும் அரச நிதியினை மேம்படுத்துவதற்கும் போமானதாகவில்லை. நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டுச் சௌலாவணித் திரவத்தன்மைப் பற்றாக்குறையின் காரணமாக, ஊர்திகள், மின்தாக்கிகள், வளிச்சீராக்கிகள் மற்றும் ஏனைய மின்னியல் உபகரணங்கள் என்பனவற்றின் பயன்பாட்டினைக் குறைப்பதனாடாக அரச துறையின் மின்வலு மற்றும் எரிபொருள் பயன்பாட்டினைக் குறைப்பதற்கு 2022 மாச்சில் அரசாங்கத்தினால் பல வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டன. மேலும், அதிகரித்த வாழ்நாள் எதிர்பார்ப்புக்காலம் மற்றும் அதன் விளைவாக அரச பணிகளில் சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடிய இயலாற்றல் என்பனவற்றினைப் பரிசீலனையில் கொண்டு அரச அலுவலர்களின் கட்டாய ஓய்வுபெறும் வயதினை, நாட்டின் தொழிற்படையினை வலுப்படுத்தும் நோக்குதனும் 2022 சனவரி 01 இலிருந்து 65 வயது வரை நீடிக்கப்பட்டது. அதேவேளை, அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் ஊழியர்களது கட்டாய ஓய்வுபெறும் வயதும் 2022 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 62 வயதிற்கு நீடிக்கப்பட்டது.

உயர்ந்த வெளிநாட்டுப் படுகடன் மீன்கொடுப்பனவுகள், போதுமானதற்கு நிதியியல் உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் காரணமாக வெளிநாட்டுச் சௌலாவணி ஒதுக்குகள் வீழ்ச்சியடைந்தமையினைக் கருத்திற்கொண்டு இலங்கையின் நாட்டிற்கான கொடுகடன் தரமிடல்கள் நாட்டிற்கான பன்னாட்டு கொடுகடன் தரமிடல் முகவர்களினால் 2021 காலப்பகுதியில் தரம் குறைக்கப்பட்டது. ஸ்டான்ட்ட அன்ட் புவர் குளோபல் ஹெட்டிங் இலங்கையின் நாட்டிற்கான தரமிடலை 2021 ஒக்டூப்ரு 27 அன்று “CCC+ (உறுதியானது)” இலிருந்து “CCC+ (எதிர்மறைக்கும்)” 2022 சனவரி 12 அன்று “CCC (எதிர்மறைக்கும்)” மேலும் குறைத்தது. பிடிஜ் ஹெட்டிங் அதன் தரமிடலை 2020 நவெம்பர் 27 இலிருந்து ஒராண்டிற்கும் மேலாக “CCC” தரத்தில் பேணிய போதும் அவர்களும் கூட இலங்கையின் நாட்டிற்கான தரத்தினை 2021 தீசெம்பர் 17 அன்று ‘CC’ இறங்க குறைத்துக் கொண்டன. அதேபோன்று, மூடிஸ் இன்வெஸ்டர் சேர்வில்ஸும் இலங்கையின் நாட்டிற்கான தரமிடலை 2021 ஒத்தோபர் 28 அன்று ‘Caa1’ (உறுதியானது) இலிருந்து ‘Caa2’ இங்கு (உறுதியானது) குறைத்துக் கொண்டது. அத்தகைய தரமிடல் தீர்மானங்கள் இறைச்

சமயின்மைகள், வெளிநாட்டு நிதியிடல் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதில் நாட்டினால் எதிர்நோக்கப்படும் சவால்கள், நிச்சயமற்ற கொள்கைத் தோற்றப்பாடு மற்றும் இறைத் தீர்ட்சியின் மெதுவான தன்மையின் இடர்நேர்வுகள் என்பன மீதான மதிப்பீடுகளின் மூலம் முக்கியமாக பெறப்படுகின்றன. இருப்பினும், அரசாங்கம் 2021 ஜூலை 27 அன்று முதிர்ச்சியடைந்த ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் மற்றும் 2022 சனவரி 18 அன்று முதிர்ச்சியடைந்த ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் தீர்ப்பனவு உட்பட அதன் அனைத்துப் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளையும் 2021இல் மீளச்செலுத்தியிருந்தது.


### 6.3 அரசு வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

#### அரசினையும் கொடுக்காம்

##### அரசினை

2019இன் பிற்பகுதியிலிருந்து குறைந்த வரி அமைப்பு பின்பற்றப்பட்டமையின் காரணமாக மொத்த உள்ளாட்டு உற்பத்திக்கான வரி விகிதம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த விளைவினை ஏற்படுத்துவதன் மூலம் 2021இல் அரசினை மந்தமான வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது. 2021இல் பெயரளவு நியதிகளில் அரசு அரசினை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.1,457.1 பில்லியனுக்கு 6.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தமைக்கு பெறுமதிசேர் வரி, வருமான வரிகள், துறைமுகம் மற்றும் வானுருத்திலைய தீர்வை மற்றும் செஸ் தீர்வை என்னவற்றிலிருந்தான உயர்ந்த வரி இறைச் சேகரிப்புக்களிலிருந்தான நன்மைகளே காரணமாக அமைந்தன. வரி அரசினை முன்னைய ஆண்டின் ரூ.1,216.5 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.1,298.0 பில்லியனுக்கு 6.7 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை, வரியல்லா அரசினை 2020இன் ரூ.151.4 மில்லியனிலிருந்து 2021இல் ரூ.159.1 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு கட்டணம் மற்றும் விதிப்புக்கள், வாடகை வருமானம், வட்டி வருமானம் மற்றும் மத்திய வங்கியிலிருந்து மாற்றல் செய்யப்பட்ட பங்கிடத்தக்க இலாபம் என்னவற்றில் குறைபுக் காணப்பட்ட போதும் அரசின்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புக்கள் என்னவற்றில் ஏற்பட்ட உயர்வுகள் காரணமாக அமைந்தன. எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசு அரசினை முன்னைய ஆண்டின் 9.1 சதவீதத்திலிருந்து 2021இல் 8.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2020இல் மொ.உ.உற்பத்தியின் 8.1 சதவீதம் கொண்ட குறைந்த மட்டத்தில் காணப்பட்ட

வரைபடம் 6.3  
அரசினையின் உள்ளமைப்பு - 2021



மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி அரசினை 2021இல் 7.7 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியற்றது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசு அரசினை மற்றும் வரி அரசினை இரண்டும் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு தொடர்ச்சியான குறைந்த வரி அமைப்பு, வெளிநாட்டுத் துறை அமுத்தங்களை இலகுபடுத்துவதற்காக விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தின் மிதமான வளர்ச்சி என்பன காரணங்களாக அமைந்தன. அதேவேளை, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரியல்லா அரசினை, 2020இல் பதிவுசெய்யப்பட்ட 1.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் 0.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தவிடத்து அரசாங்கத்தினால் பெறப்பட்ட செலவினங்கள் 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.5.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் 6.7 பில்லியன் கொண்ட சிறிதளவு முன்னேற்றத்தினைப் பதிவுசெய்தது.

வருமான வரியிலிருந்தான அரசினை, பெயரளவு நியதிகளில், 2020இன் ரூ.268.2 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.302.1 பில்லியனுக்கு 12.6 சதவீதத்தினால் அதிகரித்தது. இது 2020இன் தொடக்கத்தில் ஒழிக்கப்பட்ட பொருளாதாரப் பணிக் கட்டணம் தவிர்ந்த அனைத்து வருமான வகை வரிகளிலுமிருந்தான அதிகரித்த அரசினைத் தீர்ட்சிக்குப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது. வருமான வரிகளிலிருந்தான அதிகரித்த அரசினையின் காரணமாக மொத்த வரி அரசினைச் சேகரிப்பில் நேரடி வரி அரசினையின் பங்கு 2020இல் பதிவுசெய்யப்பட்ட 22.1 சதவீதத்திற்கு மேலாக 2021இல் 23.3 சதவீதத்திற்கு மேம்பட்டது. கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசினை முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.228.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.273.6 பில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியற்றமையினையும் முக்கியமாக கம்பனிகளின் செயலாற்றும் மேம்பட்டமையினையும் எடுத்துக்காட்டின. ஆய்விற்குரிய காலப்பகுதியில் உயர்தர

தனியாள் வருமான வரி மற்றும் பிடித்துவைத்தல் வரி என்பனவற்றிலிருந்தான அரசினைச் சேகரிப்புக்கள் 2020இன் முறையே ரூ.15.0 பில்லியன் ரூ.10.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் முறையே ரூ.15.4 பில்லியனுக்கும் ரூ.12.4 பில்லியனுக்கும் சிறிதளவால் அதிகரித்தன. அதேவேளை, 2020 சனவரியில் பொருளாதாரப் பணிகள் கட்டணம் நீக்கப்பட்டமையினால் தொடர்ந்து 2021இல் பொருளாதாரப் பணிக் கட்டணத்தின் மீது சேகரிக்கப்பட்ட நிலுவை 2021இல் ரூ.0.7 பில்லியனாகும். மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக வருமான வரிகளிலிருந்து உருவாக்கப்பட்ட அரசினை 2021இல் 1.8 சதவீதமாக விளங்கி 2020 இலிருந்து பெருமளவிற்கு மாற்றமின்றிக் காணப்பட்டது.

பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசினைச் சேகரிப்புக்கள் அதிகரித்தமைக்கு இவ்வாண்டுப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மீளைழச்சி அதுவரவாக அமைந்தது. இதன்படி, பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசினைச் சேகரிப்பு 2020இன் ரூ.233.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.308.2 பில்லியனுக்கு அதிகரித்தது. மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக பெறுமதிசேரி வரி அரசினை 2020இன் 1.6 சதவீதத்திலிருந்து 2021இல் 1.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. உள்ளாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் பேரில் உருவாக்கப்பட்ட பெறுமதிசேர் வரி அரசினை 2020இன் ரூ.148.1 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.185.5 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் இறக்குமதிகளுடன் தொடர்பான நடவடிக்கைகள் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசினை 2020இன் ரூ.85.7 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.122.8 பில்லியனுக்கு அதிகரித்தது. இவ்வாண்டுப்பகுதியில், மொத்த அரசினை மற்றும் மொத்த வரி அரசினையில் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசினையின் பங்கு 2020இல் பதிவுசெய்யப்பட்ட முறையே 17.1 சதவீதம் மற்றும் 19.2 சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் முறையே 21.2 சதவீதத்திற்கும் 23.7 சதவீதத்திற்கும் அதிகரித்தது. அதேவேளை, 2021இல் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மீது சேகரிக்கப்பட்ட நிலுவை 2019 திசெம்பரில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஓழிக்கப்பட்டதனால் தொடர்ந்து 2021இல் 0.4 பில்லியனாகக் காணப்பட்டது.

கலால் தீர்வைகளை அடிப்படையாகக் கொண்ட அரசினைச் சேகரிப்பு 2021இல் வீழ்ச்சியடைந்து, நாட்டில் வெளிநாட்டுச் செலாவணி தீரவத்தன்மை பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு உந்து ஊர்திகளின் இறக்குமதி மீது தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக கலால் அரசினை மூலங்கள் நலிவடைந்தமையினைப் பிரதிபலித்திருந்தது. இதற்கமைய, பெயரளவு நியதிகளில், கலால் தீர்வைகளிலிருந்தான அரசினை 2020இன் ரூ.322.0 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.306.9 பில்லியனுக்கு

## அட்டவணை 6.2 அரசினையின் சுருக்கம்

விடயம்	2020 (அ)	2021 (ஆ)
ரூ. மில்லியன்		
வரி அரசினை	1,216,542	1,298,019
வருமான வரிகள்	268,249	302,115
பெறுமதி சேர் வரிகள்	233,786	308,213
கலால் வரிகள்	321,932	306,861
இறக்குமதி தீர்வைகள்	114,183	64,339
ஏனைய வரிகள்	278,392	316,490
வரியல்லா அரசினை	151,417	159,052
மொத்த அரசினை	1,367,960	1,457,071
மொத்த இன் சதவீதமாக (இ)		
வரி அரசினை	8.1	7.7
வருமான வரிகள்	1.8	1.8
பெறுமதி சேர் வரிகள்	1.6	1.8
கலால் வரிகள்	2.1	1.8
இறக்குமதி தீர்வைகள்	0.8	0.4
ஏனைய வரிகள்	1.9	1.9
வரியல்லா அரசினை	1.0	0.9
மொத்த அரசினை	9.1	8.7

(அ) நிதியமைச்சின்படி, 2020இலுகான இனைத்தாழ புள்ளிவிடப்பகுதி 2020 இங்காக அறிவிக்கப்பட்ட வரவிசெலவத்திட்ட உணவில் அறிவிக்கப்பட்டவரும் மீர்த்திப்பிடப்பட்டுள்ளது.  
(ஆ) தங்காலிக்கமானது  
(இ) 2020இலுகான துவிழ்கு 2022 மார்ச் 29லும் நாளாளிரு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களத்தால் வெளியிடப்பட்ட தின்திப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் படினூலிட்டுத்திப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்த வேளையில், மொத்த உற்பத்தியின் சதவீதமாக கலால் தீர்வைகளின் திரட்சி முன்னைய ஆண்டின் 2.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் 1.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசினைச் சேகரிப்பு 2019இன் ரூ.130.4 பில்லியன் மற்றும் 2020இன் ரூ.48.8 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.18.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, சிக்ரெட் மற்றும் புகையிலை மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசினையும் 2020இன் ரூ.94.3 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.88.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசினை 2020இன் ரூ.53.1 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.55.3 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு ஆய்விழுக்ரிய காலப்பகுதியில் சுத்திகிரிக்கப்பட்ட பெற்றோலிய இறக்குமதிகளே காரணமாகும். மேலும், குடிவகை மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசினை 2021இல் ரூ.138.6 பில்லியனுக்கு 14.6 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு, அதிகரித்த குடிவகை உற்பத்திகள் காரணமாக அமைந்து, உலகளாவிய நோய்தொற்றுடன் தொடர்பான இடையூறுகளுக்கு மத்தியிலும் சுற்றுலா/உணவகங்கள்/சுற்றுலாவுடன் தொடர்பான பணிகளில் ஏற்பட்ட மீட்சியைப் பிரதிபலித்தது.

அத்தியாவசியமல்லா பொருட்கள் பலவற்றின் இறக்குமதி மீது காணப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான வரிகளிலிருந்தான அரசினால் 2021இல் கலப்பான செயலாற்றுமொன்றினைக் காட்டியது. சங்கத் தீர்வைகளிலிருந்தான அரசினால் சேகரிப்புக்கள் 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.114.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.64.3 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தவிர, 2020 நவெம்பரில் தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் மீதான சங்கத் தீர்வை அமைப்பின் எளிமைப்படுத்தவுடன் இசைந்து செல்லும் விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சங்கத் தீர்வை வீதம் 30 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டமையும் கூட பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட அரசினால் வீழ்ச்சிக்குப் பங்களித்தது. அதேவேளை, சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசினால் சேகரிப்பும் 2020இன் ரூ.82.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.55.8 பில்லியனுக்கு 32.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. பல அத்தியாவசியமல்லாப் பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள், கருவாடு, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கழறங்கு மீதான வரிக் குறைப்பு, உப்பு, அரிசி தேய்காய்த் துருவல் மற்றும் சோாம் மீது தீர்வைத் தளர்த்தல்கள் விதிக்கப்பட்டமை என்பன சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசினால் சேகரிப்பு வீழ்ச்சியடையக் காரணமாயின. மறுபுறத்தில் அத்தியாவசியமல்லாத பல்வேறு பொருட்களின் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள், மருத்துவச் சாதனங்கள், செயற்றிட்டம் தொடர்பான பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் மீது வழங்கப்பட்ட விலக்கல்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் துறைமுகங்கள் மற்றும் வானுர்த்திநிலையத் தீர்வை மற்றும் செஸ் தீர்வையிலிருந்தான அரசினால் இவ்வாண்டுபகுதியில் அதிகரித்தது. இதற்கமைய, துறைமுகம் மற்றும் வானுர்த்திநிலைய தீர்வையிலிருந்தான அரசினால் 2020இன் ரூ.115.4 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.154.1 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் செஸ் தீர்வையிலிருந்தான அரசினால் விட 2021இல் ரூ.75.5 பில்லியனுக்கு 53.2 சதவீதத்தினால் அதிகரித்தது. 2020 நவெம்பரில் சங்கத் தீர்வை அமைப்பின் எளிமைப்படுத்தவுடன் இசைந்து செல்லும் விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கான செஸ் தீர்வை மீதான வரிகளில் ஏற்பட்ட அதிகரிப்பு செஸ் தீர்வைகளிலிருந்தான அரசினால் சேகரிப்பில் ஏற்பட்ட உயர்விற்குப் பங்களித்தது.

இவ்வாண்டுபகுதியில், வரியல்லா அரசினால், பெயரளவு நியதிகளில் அதிகரித்து அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றல்களிலிருந்தான அரசினால் சேகரிப்புக்களிலும் சமூக பாதுகாப்புப் பங்களிப்புக்களிலும் ஏற்பட்ட உயர்வினைப் பிரதிபலித்தது. இதன்படி, வரியல்லா அரசினால் 2020இன்


ரூ.151.4 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.159.1 பில்லியனுக்கு அதிகரித்தது. அரசிற்கான தொழில்முயற்சிகளின் இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களின் மாற்றல்கள் 2020 உடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.30.6 பில்லியனுக்கு 73.6 சதவீதத்தினால் அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளின் மீசீயின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புக்களிலிருந்தான அரசினால் ஆய்விற்குரிய காலப்பகுதியில் ரூ.34.6 பில்லியனுக்கு 6.8 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், வட்டி மற்றும் வாடகை வருமானங்களிலிருந்தான அரசினால் 2020இன் ரூ.19.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.11.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில், கட்டணம் மற்றும் விதிப்புக்களிலிருந்தான அரசினால் 2021இல் ரூ.42.6 பில்லியனுக்கு 10.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 2021இல் அரசாங்கத்திற்கு மாற்றல் செய்யப்பட்ட மத்திய வங்கியின் பங்கிடத்தக்க இலாபம் 2020இன் ரூ.24.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.15.0 பில்லியனாக விளங்கின.

## கொடைகள்

இருபுடை மற்றும் பல்புடை மூலங்களிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடைகள் 2020இன் ரூ.5.3 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.6.7 பில்லியனுக்கு அதிகரித்தது. இருபுடை மூலங்களிலிருந்தான வெளிநாட்டுக் கொடைகள் 2020இன் ரூ.2.8 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.3.2 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில், பல்புடை மூலங்களிலிருந்தான வெளிநாட்டுக் கொடைகள் 2020இன் ரூ.2.5 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.3.5 பில்லியனுக்கு அதிகரித்தது. 2021இல் ஆண்டுப்பகுதியில் கொடைகளை வழங்கிய முக்கிய அபிவிருத்திப் பங்காளர்களிடையே யப்பாளிய அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்மைத் திணைக்களாம் என்பன காணப்பட்டன.

## செலவினமும் தேறிய கடன்வழங்கலும்

இவ்வாண்டுபகுதியில் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் அதிகரித்தமைக்கு மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் இரண்டிலும் ஏற்பட்ட அதிகரிப்புக்களே காரணமாயமைந்தன. இதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேறிய கடன்வழங்கலும் 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.3,041.0 பில்லியனுடன் (மொ.உ.உற்பத்தியில் 20.2 சதவீதம்) ஒப்பிடுகையில் 2021இல் ரூ.3,521 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியில் 21.0 சதவீதம்) ரூ.480.7 பில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. 2021இல் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2021இற்கான ஆண்டு மதிப்பீட்டில் 99.9 சதவீதத்திற்கும் 2021இற்கான திருத்தப்பட்ட ஆண்டு மதிப்பீட்டில் 105.9 சதவீதத்திற்கும் வகைக்கூறின.



மீண்டெழும் செலவினம் 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.2,548.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.2,747.5 பில்லியனுக்கு அதிகரித்து சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளின் பேரில் ஏற்பட்ட உயர்ந்த செலவினங்களைப் பிரதிபலித்தது. ஆய்விற்குரிய காலப்பகுதியில் மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் கூட 2020இன் ரூ.492.6 பில்லியனிலிருந்து ரூ.774.2 பில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

2021இல் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளின் பேரில் ஏற்பட்ட உயர்ந்த செலவினம் மீண்டெழும் செலவினம் உயர்வடைவதற்குப் பங்களித்திருந்தது. சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 2020இன் ரூ.794.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.845.7 பில்லியனுக்கு ரூ.51.5 பில்லியனால் அதிகரித்தமைக்கு குறைந்த வருமானங்க் குடும்பங்களிலிருந்து குறைந்த தேர்ச்சியைக் கொண்ட தனிப்பட்டவர்கள், தொழிலந்திரப்பட்டதாரிகள், டிப்ளோமா சான்றிதழ்ப்பெற்றவர்கள் ஆகியோர் 2020 செத்தெம்பரில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமை, சம்பளங்கள் மற்றும் கூலிகளின் ஏற்பட்ட வருடாந்த சம்பளங்களின் உயர்ந்த தாக்கம் என்பன ஓரளவிற்குக் காரணங்களாக விளங்கின. 2021இற்கான சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் அரசு அரசிறையில் 58.0 சதவீதத்திற்கும் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 30.8 சதவீதத்திற்கும் வகைக்கறி. வட்டிக் கொடுப்பனவுகளும் 2020இன் ரூ.980.3 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.1,048.4 பில்லியனுக்கு 6.9 சதவீதத்தினால் உயர்வடைந்து, திறைசேரி முறிகள் மீதான அதிகரித்த வட்டிக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து, உள்ளாட்டு வட்டிக் கொடுப்பனவுகளின் உயர்வில் ஏற்பட்ட தாக்கத்தினைப் பிரதிபலித்தது. திறைசேரி முறிகள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2020இன் ரூ.550.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.593.4 பில்லியனாக விளங்கியமைக்கு திறைசேரி உண்டியல் வழங்கலுடான கடன்பாடுகள் 2021இல் ரூ.1,248.4 பில்லியனால் ரூ.6,968.0 பில்லியனுக்கு அதிகரித்தமையே

காரணமாகும். வட்டிக் கொடுப்பனவுகள் 2020இன் 71.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் அரசிறையில் 72.0 சதவீதத்திற்கு வகைக்கறி, குறைந்தபட்சம் அரசாங்கத்தின் கடுமையான மீண்டெழும் செலவினத்தினை ஈடுசெய்கின்ற அளவிற்காவது அரசிறை திரட்சி போதுமானதாக இல்லாமை

### அட்வணை 6.3


#### செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்களின் பொருளாதார பகுப்பாய்வு

விடயம்	2020 (இ)	2021 (இ)
ரூ. மில்லியன்		
மீண்டெழும் செலவினம்	2,548,359	2,747,512
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	974,351	1,014,612
இதில் சம்பளங்கள் மற்றும் கலிகள்	794,158	845,680
வட்டிக் கொடுப்பனவுகள்	980,302	1,048,382
வெள்ளி	266,679	253,750
உள்ளாட்டு	713,623	794,633
நடைமுறை மாற்றுலகங்கள் மானியக்களும்	717,133	684,518
இதில் விட்டுத்துறை மற்றும் ஏனைய துறைக்கானது	610,486	595,696
சுராத்தி	52,434	55,400
இயங்குமிகு மற்றும் கூலிகள்	257,833	269,827
வளமாக்கி மானியம்	36,687	21,235
ஏனையவை	263,532	249,233
நிதி அமைச்சர்க்கு ஏற்றுவாரான முற்கொடுப்பனவுகள் சீராக்கக்கூடுதல்	-123,428	-
மூலதனச் செலவினம்	795,368	767,606
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	483,543	438,753
மூலதன மாற்றுலகள்	307,917	326,578
ஏனையவை	3,907	2,275
தேறிய கடன் வழங்கல்	-3,552	6,617
நிதி அமைச்சர்க்கு ஏற்றுவாரான முற்கொடுப்பனவுகள் சீராக்கக்கூடுதல்	-299,178	-
மூலதன செலவினமுறை தேறிய கடன்வழங்கலும்	492,638	774,223
மொத்த செலவினமுறை தேறிய கடன் வழங்கலும்	3,040,996	3,521,735
மொத்த தேறிய கடன் வழங்கலும் (இ)		

மீண்டெழும் செலவினம்	17.0	16.3
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	6.5	6.0
இதில் சம்பளங்கள் மற்றும் கலிகள்	5.3	5.0
வட்டிக் கொடுப்பனவுகள்	6.5	6.2
வெள்ளி	1.8	1.5
உள்ளாட்டு	4.7	4.7
நடைமுறை மாற்றுலகங்களும் மானியக்களும்	4.8	4.1
இதில் விட்டுத்துறை மற்றும் ஏனைய துறைகளும்	4.1	3.5
சுராத்தி	0.3	0.3
இயங்குமிகு மற்றும் கூலிகள்	1.7	1.6
வளமாக்கி மானியம்	0.2	0.1
ஏனையவை	1.8	1.5
நிதி அமைச்சர்க்கு ஏற்றுவாரான முற்கொடுப்பனவுகள் சீராக்கக்கூடுதல்	-0.8	-
மூலதனச் செலவினம்	5.3	4.6
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	3.2	2.6
மூலதன மாற்றுலகள்	2.0	1.9
ஏனையவை	0.03	0.01
தேறிய கடன்வழங்கல்	-0.02	0.04
நிதி அமைச்சர்க்கு ஏற்றுவாரான முற்கொடுப்பனவுகள் சீராக்கக்கூடுதல்	-2.0	-
மூலதன செலவினமுறை தேறிய கடன் வழங்கலும்	3.3	4.6
மொத்த செலவினமுறை தேறிய கடன் வழங்கலும்	20.2	21.0
(அ) நிதியமைச்சின்படி 2020இற்கான இறைத்துறை புள்ளிவிடுமான் 2020 இற்காக அறிவிக்கப்பட்ட வாழ்வசெலவித்திட்ட உரையில் அறிவிக்கப்பட்டவாறு மீண்துறைப்பட்டுள்ளது.	ஆலை: நிதி அமைச்சர்	
(இ) 2020இற்கான துவக்குத் 2022 மார்ச் 29லும் நாளாண்து தெருக்கைத்திட்ட மற்றும் புள்ளிவிடுமான் தெருக்கைத்திட்ட தலைகளுக்கான வெளிப்பட்டமானது மொத்த உள்ளாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை பயன்படுத்தியுள்ளது.		

വരേപ്പതം 6.5

தொழிற்பாட்டின்படி மொத்த செலவினமும் கடன் வழங்களும் - 2021



கரிசனைகளுக்கான அமுதத்தினைத் தோற்றுவிப்பதாக இருந்தது. அதேவேளை, உதவுதொகை மற்றும் மாற்றல்கள் மீதான செலவினம் 2020இன் ரூ.717.1 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.684.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு, 2021 சிறுபோகத்திலிருந்து இரசாயன வளமாக்கிக்கு வழங்கப்பட்ட வளமாக்கி உதவுதொகை நீக்கப்பட்டமை மற்றும் பள்ளிக்கூட மற்றும் உயர் கல்வி பருவகால பயணச்சீட்டு 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான நிதியில் ஆதரவு போன்ற உதவுதொகை நிகழ்ச்சித்திட்டம் மீதான செலவினம் குறைவடைந்தமை என்பனவற்றின் விளைவாக வீட்டுத் துறையிலிருந்தான உதவுதொகை குறைக்கப்பட்டமையின் காரணமாக அமைந்தது. எனினும், ஓய்வுத்தியக் கொடுப்பனவுகள் 2021இல் ரூ.269.8 பில்லியனுக்கு 4.7 சதவீதத்தினால் அதிகரித்து வேளையில் சமர்த்திக் கொடுப்பனவுகள் தொடர்பான செலவினம் 2020 உடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.55.4 பில்லியனுக்கு 5.7 சதவீதத்தினால் அதிகரித்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மீண்டும் செலவினம் 2020இல் 17.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் 16.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2021இும் ஆண்டுப்பகுதியில் மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் இரண்டும் பெயரளவு நியதிகளிலும் மொ.உ.உந்பத்தியினதூம் பங்காகவும் அதிகரித்தன. இதற்கமைய, மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2020இனை விட 2021இல் ரூ.774.2 பில்லியனுக்கு 57.2 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், மொத்த உள்நாட்டு உந்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினம் 2020இல் பதிவுசெய்யப்பட்ட 3.3 சதவீதத்தினை விட 2021இல் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், 2020இல் மூலதனச் செலவினத்தின் நிலுவைக் கொடுப்பனவுகளின் சீராக்கம் இல்லாதவிடத்து மூலதனச் செலவினம் 2020இன் ரூ.795.4 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.767.6 பில்லியனுக்கு வீச்சியடைந்தது.

അട്ടവണ്ണ 6.4

செலவினங்களின் தொழிற்பாட்டுப் பகுப்பாய்வு

விடையம்

2021 (அ)

ஞ. மில்லியன்

<b>மீண்டும் செலவினம்</b>	<b>2,747,512</b>
பொதுக்கள் பணிகள்	499,629
சீவில் நிவாகம்	134,930
பாதுகாப்பு	257,918
பொதுக் கட்டளையும் பாதுகாப்பும்	106,782
சமூகப் பணிகள்	974,821
கல்வி	261,716
சுகாதாரம்	275,165
நலம்பிரி	397,343
சமூகக்குழு பணிகள்	40,597
பொருளாதாரப் பணிகள்	164,590
விவாசமும் நிவாசங்களும்	68,206
வலு மற்றும் நிவாசங்கள்	1,385
போக்குவரத்தும் தொடர்புட்டலும்	47,255
ஏனையவை	47,744
ஏனையவை	1,108,472
இதில் வட்டிக் கொடுப்பவுகள்	1,048,382
<b>மூலதன செலவினமும் கடன்வழங்களும்</b>	<b>789,636</b>
பொதுப் பணிகள்	61,675
சீவில் நிவாகம்	54,624
பொதுக் கட்டளையும் பாதுகாப்பும்	7,051
சமூகப் பணிகள்	189,733
கல்வி	48,897
சுகாதாரம்	111,956
வீடுமைப்பு	18,333
சமூகக்குழு பணிகள்	10,547
பொருளாதாரப் பணிகள்	537,370
விவாசமும் நிப்பாசனமும்	79,463
வலு மற்றும் நிவாசங்கள்	96,520
போக்குவரத்து மற்றும் தொடர்புட்டல்	263,042
ஏனையவை	98,346
ஏனையவை	858
<b>மொத்த செலவினமும் கடன் வழங்களும்</b>	<b>3,537,148</b>
<b>மொத... இன் சதவீதமாக</b>	
பொதுக்கள் பணிகள்	3.3
சமூகப் பணிகள்	6.9
பொருளாதாரப் பணிகள்	4.2
ஏனையவை	6.6
இதில் வட்டிக் கொடுப்பவுகள்	6.2
<b>மொத்த செலவினமும் கடன் வழங்களும்</b>	<b>21.0</b>

(ஆ) கர்த்தாலிகாரங்கள்

மறைப் பிரி அமைச்சர்

முக்கிய இறை மீதிகளும் வரவு செலவுத்திடப் பற்றாக்குறைக்கான நிதியீட்டமும்

குறைந்த அரசினரைச் சேகரிப்பு மற்றும் உயர்வடைந்த அரச செலவினாம் என்பவற்றின் காரணமாக 2021இல் முக்கிய இறை மீதிகள் தொடர்ந்தும் நலிவற்றுக் காணப்பட்டன. நிதி அமைச்சின் இறைத் துறை புள்ளிவிபரங்களின்படி, மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக, திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2020இல் அறிவிக்கப்பட்ட 11.1 சதவீதத்திலிருந்து (ரூ.1,667.7 பில்லியன்) 2021இல் 12.2 சதவீதத்திற்கு (ரூ.2,057.9 பில்லியன்) மேலும் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கத்தின் குறைச் சேமிப்புக்களைப் பிரதிபலிக்கின்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையும் 2021இல் மொ.உ.உற்பத்தியின் (ரூ.1,290.4 பில்லியன்) 7.7 சகவீக்குல் கொடர்ந்தும் உயர்வாக விளங்கி 2020இல்

அறிவிக்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 7.9 சதவீதத்திலிருந்து (ரூ.1,180.4 பில்லியன்) பெருமளவிற்கு மாற்றமின்றிக் காணப்பட்டது. அதேவேளை, நடைமுறையாண்டின் தற்றுணிபு இறைக் கொள்கையின் தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்றதும் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையிலிருந்து வட்டிக் கொடுப்பனவுகளை நீக்கிவிடுவதன் மூலம் கணிக்கப்பட்டதுமான ஆரம்பப் பற்றாக்குறையும் 2020இல் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதத்துடன் (ரூ.687.4 பில்லியன்) ஒப்பிடுகையில் 2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6.0 சதவீதத்திற்கு (ரூ.1,009.5 பில்லியன்) நலிவடைந்தது.

**வெளிநாட்டு மூலங்களை நாடுவது மட்டுப்படுத்தப்பட்டிருந்தமைக்கு மத்தியில் வெளிநாட்டுநிதியிடல் மாற்று ஏற்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடிய தன்மையினைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முன்னுரிமையினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் 2021இல் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்கு அரசாங்கம் முக்கியமாக உள்நாட்டு நிதியிடலில் தங்கியிருந்தது. நிதி அமைச்சின்படி, திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளினுடாக அனைத்து தேறிய கடன்பாடுகள், கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பனவற்றையெல்லாம் உள்ளடக்கிய உள்நாட்டு மூலங்களினுடான தேறிய நிதியிடல் ரூ.2,071.8 பில்லியனாக விளங்கி, 2020இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 11.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் மொ.உ.உற்பத்தியின் 12.3 சதவீதமாகக் காணப்பட்டது. அதேநேரம், நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் தேறிய மீன்கொடுப்பனவுகளை உள்ளடக்கிய தேறிய வெளிநாட்டு மீன்கொடுப்பனவுகள் ரூ.13.9 பில்லியனாக விளங்கின.**

2021ஆம் ஆண்டுப்பகுதியில் உள்நாட்டு மூலங்களிலிருந்து குறிப்பாக வங்கித்தொழில் மூலங்களிலிருந்து பற்றாக்குறைக்கு நிதியிட்டமையானது அரசு பிணையங்கள் மீதான விளைவுகள் மீதும் குறுங்கால பணச்சந்தை வீதங்கள் மீதும் மேல் நோக்கிய அமுத்தமொன்றினைத் தோற்றுவித்திருந்தது. வங்கித்தொழில் துறையிலிருந்தான அரசின் கடன்பாடுகள் மொத்த தேறிய உள்நாட்டு நிதியிடல் 63.0 சதவீதத்திற்கு (ரூ.1,304.3 பில்லியன்) வகைகறியது. இத்தொகையில், தேறிய மத்திய வங்கி நிதியிடல் ரூ.1,225.2 பில்லியனாக காணப்பட்டது. 2021இல் வர்த்தக வங்கிகளிலிருந்தான தேறிய நிதியிடல் ரூ.79.1 பில்லியனாகக் காணப்பட்டது. அதேவேளை, பணவீக்கமல்லா மூலங்களைக் கருதப்படுகின்ற வங்கியல்லா துறைகளிலிருந்தான கடன்பாடுகள் ரூ.767.5 பில்லியனாக விளங்கி 2021இன் மொத்தத் தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகளில் 37.0 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்தது. சாதனங்களின் நியதிகளில், உள்நாட்டு நிதியிடலில் 62.8 சதவீதம் (ரூ.1,301.5 பில்லியன்) திறைசேரி முறிகளிலிருந்தும்

அதனைத் தொடர்ந்து 30.7 சதவீதம் திறைசேரி உண்டியலிலிருந்து (ரூ.635.1 பில்லியன்) 16.6 சதவீதம் (ரூ.343.0 பில்லியன்) மேலதிகப் பற்று வசதிகளிலிருந்தும் கிடைத்தன. எனினும், 2021இல் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவு மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான கடன்பாடுகள் தேறிய மீன்கொடுப்பனவுகளைப் பதிவுசெய்தன.

2021ஆம் ஆண்டுப்பகுதியில் மொத்த தேறிய வெளிநாட்டு நிதியிடல், தேறிய அடிப்படையில், நாட்டிற்கான பன்னாட்டு முறிகளுக்கான ரூ.199.9 பில்லியன் (ஜ.அ.டொலர் 1 பில்லியன்) மீன்கொடுப்பனவுகளுடன் சேர்ந்து ரூ.13.9 பில்லியன் கொண்ட மீன்கொடுப்பனவுகளைப் பதிவுசெய்தன. ரூ.164.9 பில்லியன் கொண்ட தேறிய கடன்பாடுகள் (ஜ.அ.டொலர் 0.8 பில்லியன்) மற்றும் ரூ.18.2 பில்லியன் கொண்ட (ஜ.அ.டொலர் 0.1 பில்லியன்) மீன்கொடுப்பனவுகளின் விளைவாக 2021இல் வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதியூடான தேறிய கடன்பாடுகள் ரூ.146.7 பில்லியனைப் (ஜ.அ.டொலர் 0.7 பில்லியன்) பதிவுசெய்தன.

## 6.4 அரச படுகடன் மற்றும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்

### மத்திய அரச படுகடன்

உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் அளவுக்கத்திகமாக விரிவடைந்து, தொடர்ச்சியாக நலவிடைந்து இறைச் செயலாற்றுத்திலிருந்து தோன்றிய தொடர்ச்சியான உயர்ந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை, 2021 இறுதியில் வெளிநின்ற மத்திய அரச படுகடனில் கணிசமான அதிகரிப்பிற்கு வழிவகுத்தது. பெயரளவு நியதிகளில், மொத்த வெளிநின்ற மத்திய அரச படுகடன் இருப்பு 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.15,117.2 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.17,589.4 பில்லியனுக்கு அதிகரித்தது. சாதகமற்ற பன்னாட்டுச் சந்தை நிலைமைகள் பாதுகாப்பான இடர்நேர்வுகளற்ற சொத்துக்கள் மீது காட்டப்பட்ட உலகளாவிய ஆவாம், முறையிடு செய்யமுடியாத இலங்கையின் நாட்டிற்கான தரமிடல் என்பனவற்றின் காரணமாக அதிகரித்த நிதியிடல் தேவைப்பாடுகளின் விளைவாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்காக உள்நாட்டு மூலங்களில் தங்கியிருந்தமையானது மத்திய அரச படுகடனின் வெளிநின்ற இருப்பின் உள்ளமைப்பின் மீது குறிப்பிடத்தக்க மாற்றுத்தினை விளைவித்திருக்கிறது. இதன் விளைவாக, உள்நாட்டுப் படுகடனின் பங்கு முன்னைய ஆண்டின் மத்திய அரசாங்கத்தின் மொத்த வெளிநின்ற படுகடனின் பங்கான 60.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 63.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, மொத்த வெளிநின்ற மத்திய அரச படுகடனின் பங்காக வெளிநாட்டுப் படுகடனின் அளவு

2020இல் பதிவுசெய்யப்பட்ட 40.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 36.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முக்கிய இறை மாறுகளின் குறைந்த செயலாற்றுத்தினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், மொ.உ.உற்பத்திக்கான மத்திய அரசு படுகடனின் விகிதம் 2020 இறுதியின் 100.6 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 104.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்ளாட்டுப் படுகடனின் பங்கு 2020 இறுதியின் 60.3 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 66.0 சதவீதத்திற்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேணுயில், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டுப் படுகடன் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 40.3 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 38.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், மொத்த வெளிநின்ற மத்திய அரசு படுகடனின் பங்காக வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட படுகடன் 2020 இறுதியில் நிலவிய 47.5 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 42.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையானது, வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை உள்ளாட்டு மூலங்களிலிருந்து நிதியிடுவதன் மீதும் 2021இல் முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பண்ணாட்டு முறி உட்பட வெளிநாட்டுப் படுகடன் கடப்பாடுகளைத் தீர்ப்பதிலும் உயர்ந்தாவு கவனம் செலுத்தப்பட்டமையினைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. எனினும், வெளிநின்ற மொத்தப் படுகடன் இருப்பின் சராசரி முதிர்ச்சிக் காலம் 2020 இறுதியின் 5.7 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 5.2 ஆண்டுகளுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு குறுங்காலப் படுகடன் சாதனங்களினாடாக கடன்பாடுகள் அதிகரித்தளவில் தீர்ட்டப்பட்டமையே காரணமாகும்.

மத்திய அரசாங்கத்தின் மொத்த உள்ளாட்டுப் படுகடன் 2020 இறுதியின் ரூ.2,032.2 பில்லியன் கொண்ட அதிகரிப்பினைக்காட்டி 2021 இறுதியில் ரூ.11,097.2

#### வரைபடம் 6.6

#### மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்



பில்லியன் அடைந்தது.<sup>2</sup> அரசு பின்னையங்களின் நீண்ட முதிர்ச்சிக் காலத்திற்கான சந்தை ஆர்வம் குறைவடைந்தமை, குறிப்பாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட உயர்ந்தப்பட்ச விளைவு வீதங்கள் மற்றும் வட்டி வீதங்கள் உயர்வடையலாம் என்ற சந்தை எதிர்பார்ப்பு என்பனவற்றின் காரணமாக குறுங்கால நிதியிடலில் அதிகரித்தளவிற்கு தங்கியிருந்தமையானது குறுங்கால உள்ளாட்டுப் படுகடன் இருப்பினை 2020 இறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ.2,197.6 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.3,139.8 பில்லியனுக்கு 42.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இதற்கமைய, மொத்த உள்ளாட்டுப் படுகடன் இருப்பில் குறுங்கால படுகடனின் பங்கு 2020 இறுதியின் 24.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 28.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், குறுங்கால படுகடன் இருப்பில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு, வெளிநின்ற திறைசேரி உண்டியல்களின் இருப்பு 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.1,670.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.2,270.5 பில்லியனுக்கு 40.1 சதவீதத்தினால் அதிகரித்தமையே பெருமளவிற்குத் தூண்டுதலாக அமைந்தது. இதன் விளைவாக, 2021 இறுதியில் மொத்த உள்ளாட்டுப் படுகடன் இருப்பில் திறைசேரி உண்டியல்களின் பங்கு 2020 இறுதியின் 17.9 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக முற்பணங்களின் பேரிலான வெளிநின்ற படுகடன் இருப்பு 2020 இறுதியின் ரூ.153.1 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.150.1 பில்லியனை அடைந்து சிற்றளவு குறைப்பினை எடுத்துக்காட்டியது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்கு கூடியளவிற்கு குறுங்கால சாதனங்களில் தங்கியிருப்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக மொத்த உள்ளாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தர மற்றும் நீண்டகால உள்ளாட்டுப் படுகடன் இருப்பின் பங்கு 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 75.8 சதவீதத்திலிருந்து 71.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், பெயரளவு நியதிகளில், நடுத்தர மற்றும் நீண்டகால உள்ளாட்டுப் படுகடன் இருப்பும் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.6,867.5 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.7,957.4 பில்லியனுக்கு 15.9 சதவீதத்தினால் அதிகரித்தது. வெளிநின்ற உள்ளாட்டுப் படுகடன் சொத்துப்பட்டியலில் தொடர்ந்தும் ஆதிக்கம் பெற்றிருந்த திறைசேரி முறிகள் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 63.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுப்பகுதியில் மொத்த வெளிநின்ற உள்ளாட்டுப் படுகடன் இருப்பில் ஏற்ததாழ் 62.8 சதவீதத்திற்கு வகைக்கூறியது. பெயரளவு நியதிகளில், உள்ளாட்டுப் படுகடனிலுள்ள திறைசேரி முறிகள் 2020 இறுதியில்

<sup>2</sup> 2014இல் பள்ளட்டு நாணய நிதியிட்டினால் வெளியிடப்பட்ட அரசு நிதி புள்ளிவிபரவியல் கைநூலிலுள்ள அரசு படுகடன் புள்ளிவிபரவியல் தொகுப்பின் வழிகாட்டல்களிலுள்ளவாறு.

பதிவுசெய்யப்பட்ட ரூ.5,713.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.6,966.2 பில்லியனுக்கு 21.9 சதவீதத்தினால் அதிகரித்தன. அதேவேளை, வதிவோரின் உடமையிலிருந்த இலங்கை அபிவிருத்தி முறிகள் 2020 இறுதியில் அறிக்கையிடப்பட்ட ரூ.486.9 பில்லியனிலிருந்து (ஜ.அ.டொலர் 2,611.9 மில்லியன்) ரூ.455.2 பில்லியனுக்கு (ஜ.அ.டொலர் 2,271.1 மில்லியன்) வீழ்ச்சியடைந்தன. மேலும், உள்ளாட்டு வதிவோருக்குச் சொந்தமான நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளும் 2020 இறுதியின் ரூ.415.8 பில்லியனிலிருந்து (ஜ.அ.டொலர் 2,230.4 மில்லியன்) 2021 இறுதியில் ரூ.372.6 பில்லியனுக்கு (ஜ.அ.டொலர் 1,859.0 மில்லியன்) வீழ்ச்சியடைந்தன. இதற்கு ஜ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பண்ணாட்டு முறிகள் முதிர்ச்சியடைந்தமை முக்கிய காரணமாக அமைந்ததுடன் இதில் ஜ.அ.டொலர் 371.3 மில்லியன் உள்ளாட்டு முறி உடமையாளர்களுக்கு மீசுசெலுத்தப்பட்டன. மேலும், கரைகடந்த வங்கித்தொழில் பிரிவிலிருந்தான் வெளிநின்ற படுகடன் 2021 இறுதியில் ரூ.139.3 பில்லியனுக்கு (ஜ.அ.டொலர் 695.0 மில்லியன்) 2020 இறுதியிலிருந்து ரூ.88.1 பில்லியன் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. 2021 இறுதியில் வெளிநின்ற வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்ளாட்டுப் படுகடன் 2020 இறுதியின் ரூ.1,130.0 பில்லியனிலிருந்து (ஜ.அ.டொலர் 6,062.2 மில்லியன்) ரூ.162.9 பில்லியனால் ரூ.967.1 பில்லியனுக்கு (ஜ.அ.டொலர் 4,825.1 மில்லியன்) வீழ்ச்சியடைந்தது.<sup>3</sup> அதேவேளை, உள்ளாட்டு வங்கித்தொழில் துறைக்கான மத்திய அரசாங்கத்தின் படுகடன் கடப்பாடு 2021 இறுதியில் ரூ.5,467.1 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு வர்த்தக வங்கிகளுக்கும் மத்திய வங்கிக்கும் சொந்தமான வெளிநின்ற அரச படுகடன் முறையே ரூ.3,901.6 பில்லியனாலும் ரூ.1,565.5 பில்லியனாலும் அதிகரித்தமையே காரணமாகும். மத்திய வங்கியினால் வைத்திருக்கப்பட்ட மத்திய அரசாங்கத்தின் படுகடனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு திறைசேரி உண்டியல் உடமைகள் 2020இன் ரூ.654.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டுபகுதியில் ரூ.1,391.3 பில்லியனுக்கு அதிகரித்தமையே காரணமாகும். இது, குறைவடைந்த சந்தை உதவுதொகை மற்றும் மத்திய வங்கிக்கான திறைசேரி உண்டியலின் நிருவாக சிறப்பு ஒதுக்குகளுக்கிடையிலும் முதலாந்தர ஏங்களில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி முறிகளின் உதவுதொகையின் விளைவாகும். அதேவேளை, வர்த்தக வங்கிகளுக்குச் சொந்தமான வெளிநின்ற படுகடன் 2021 இறுதியில் ரூ.3,901.6 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு, 2021இல் திறைசேரி முறிகளில் வர்த்தக வங்கிகளினால் செய்யப்பட்ட உயர்ந்த முதலீடுகளே காரணமாகும். வர்த்தக

<sup>3</sup> வதிவோரின் வசமுள்ள இலங்கை அபிவிருத்தி முறிகளின் உடமை மற்றும் நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளின் உடமையினை உள்ளாக்கி வெளிநின்ற வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்ளாட்டுப் படுகடன் மற்றும் கணக்கந்த வங்கித்தொழில் பிரிவினால் வைத்திருக்கப்பட்ட வெளிநின்ற அரச படுகடன்கள்


வங்கிகள் வசமுள்ள திறைசேரி முறிகளின் இருப்பு 2020 இறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ.1,513.3 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.1,648.8 பில்லியனுக்கு அதிகரித்தது. எனினும், மொத்த உள்ளாட்டுப் படுகடனில் வங்கித்தொழில் துறையின் பங்கு 2020இன் இறுதியில் காணப்பட்ட 52.2 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 49.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வங்கியல்லா துறையினால் வைத்திருக்கப்பட்ட வெளிநின்ற அரச படுகடன் இருப்பு 2020 இறுதியில் காணப்பட்ட ரூ.4,333.4 பில்லியனுக்கெதிராக 2021 இறுதியில் ரூ.5,630.1 பில்லியனாகக் காணப்பட்டது.

பெயராவு நியதிகளில், மத்திய அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுப் படுகடன் பொறுப்புக்கள் 2020 இறுதியின் ரூ.6,052.2 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.6,492.2 பில்லியனுக்கு அதிகரித்தது.<sup>4</sup> எனினும், வெளிநாட்டு மூலங்களை அனுகுவதற்கான வரையறைகள், உள்ளாட்டு மூலங்களின் மீது முக்கியமாக தங்கியிருப்பதற்கான அரசாங்கத்தின் தெளிவான நிதியிடல் உபாயம் நாட்டிற்கான பண்ணாட்டு முறியின் தேற்றிய மீள்கொடுப்பனவுகள் என்பவற்றின் காரணமாக, மொத்த வெளிநின்ற படுகடன் இருப்பில் வெளிநாட்டுப் படுகடனின் பங்கு 2020 இறுதியின் 40.0 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 36.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மொத்த வெளிநாட்டுப் படுகடன் சொந்தப்பட்டியலில், சலுகையல்லாப் படுகடனின் பங்கு 2020 இறுதியின் 50.6 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 52.3 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு பல்புடைக் கடன்களின் அதிகரித்த பெறுகைகள், வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதி அதேபோன்று ரூபாவின் தேய்வின் தாக்கம்

<sup>4</sup> 2014இல் பண்ணாட்டு நாணய நிதியத்தினால் செலவிடப்பட்ட அரச நிதி புள்ளிவிபரவியல் கைநாலிலுள்ள அரச படுகடன் புள்ளிவிபரவியல் தொகுப்பின் வழிகட்டலிலுள்ளவறு மத்தியப் புள்ளிவிபரவியல் தொகுப்பின் வழிகட்டலிலுள்ள உடமைகள் வெளிநாட்டுப் படுகடனாக வகைப்படுத்தப்படுகிறது.

#### வரைபடம் 6.7

##### மத்திய அரசின் வெளிநின்ற உள்ளாட்டுப் படுகடனின் உள்ளாமைப்பு - 2021இன் இறுதியில் உள்ளவாறு



### ஆட்டவணை 6.5


അട്ടവന്നെ 6.5

என்பன காரணங்களாக அமைந்தன. பெயராவு நியதிகளில், சலுகையல்லா படுகடன் இருப்பின் வெளிநின்ற நிலுவை 2020 இறுதியில் பதிவசெய்யப்பட்ட ரூ.3,064.1 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.3,394.6 பில்லியனுக்க 10.8 சதவீதத்தினால் அதிகரித்தது. வதியும் (ஜ.அ.டொலர் 371.3 மில்லியன் மற்றும் வதிவற்ற முதலிட்டாள்கள் (ஜ.அ.டொலர் 628.7 மில்லியன்) இருவருக்குமான ஜ.அ.டொலர் 1.0 பில்லியன் பெறுமதியான நாட்டிற்கான பண்ணாட்டு முறியின் மீஸ்கொடுப்பனவுகளுக்கு மத்தியிலும் வதிவற்றோரினால் வைத்திருக்கப்பட்ட நாட்டிற்கான பண்ணாட்டு முறியின் ரூபாப் பெறுமதி ரூ.39.8 பில்லியனால் அதிகரித்தமைக்கு ஜ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையே காரணமாகும். அதேவேளை, மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பின் சலுகை ரீதியான படுகடனின் பங்கு 2020 இறுதியில் அறிவிக்கப்பட்ட 49.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 47.7 சதவீதத்திற்கு

சிறிதளவால் வீழ்ச்சியடைந்திருப்பினும் 2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநின்ற சலுகை ரீதியான படுகடன் ரூ.3,097.6 பில்லியனுக்கு ரூ.109.5 பில்லியனால் அதிகரித்திருந்தது.


വരൈപടਮ் 6.8

மத்திய அரசின் வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின் உள்ளமைப்பு - 2021இன் இறுதியில் உள்ளவாறு



வரைபடம் 6.9

மத்திய அரசின் மொத்த வெளிநின்ற படுகூடனின் நாணய உள்ளமைப்பு - 2021இன் இறுதியில் உள்ளவாறு



2020 இறுதியில் ஜ.ஆ.டெடாலர் 38,492.7 மில்லியனாக அமைந்திருந்த வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட வெளிநின்ற படுகூடன் 2021 இறுதியில் ஜ.ஆ.டெடாலர் 37,206.1 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. படுகூடன் குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்திற்கெதிராக இலங்கை ரூபா தேவ்வடைந்தமையின் காரணமாக ஏற்பட்ட சமப்பெறுமதி வேறுபாடுகளினால் வெளிநாட்டு நாணயப் படுகூடனின் ரூபாய்ப் பெறுமதி 2021 இறுதியில் ஏற்ததாழ ரூ.500.2 பில்லியனால் அதிகரித்தது. வெளிநின்ற வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள் வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதி மற்றும் நாட்டிற்கான பன்னாட்டு முறி என்பன தொடர்பான சமப்பெறுமதி வேறுபாடு ரூ.474.3 பில்லியனாக விளங்கிய வேளையில் வெளிநின்ற இலங்கை அபிவிருத்தி முறி மற்றும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவு என்பன தொடர்பான சமப்பெறுமதி வேறுபாடு ரூ.25.9 பில்லியனாகக் காணப்பட்டது. வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட படுகூடன் அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலைப் பயன்படுத்தித் தீர்க்கப்பட்டிருக்குமாயின் சமப்பெறுமதி காரணமாக ரூபா நியதிகளில் வெளிநின்ற படுகூடன் இருப்பில் ஏற்பட்ட பெயரளவு அதிகரிப்பின் தாக்கம் அதிகளவானதாக இருக்காது. எனினும், அரசாங்கத்திற்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் வெளிநாட்டு நாணயப் படுகூடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் கணிசமானாவு ரூபா நிதியம் பயன்படுத்தப்படுவதும் அரச கடன்பாட்டுத் தேவைப்பாடுகளில் ஏற்படும் அதிகரிப்பினை வங்கித்தொழில் துறையினாக நிதியிடுவதும் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகிறது.

இலங்கையின் மத்திய அரச படுகூடன் கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் குழப்பமானதோரு மட்டத்திற்கு உயர்வடைந்து தொடர்ச்சியான இறைப் பற்றாக்குறைகளின் தாக்கம் சலுகை ரீதியான நிதியிடலை அணுகவது கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மற்றும் வட்டி வீத மற்றும் செலாவணி வீத அசைவுகளினால் தூண்டப்பட்ட மோசமான தாக்கங்கள் என்பனவற்றைப் பிரதிபலித்திருந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டுப் படுகூடன் 2020இன் 40.3 சதவீதத்திலிருந்து 2021இல் 38.6 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்த போதும், அண்மிய காலத்தில் வெளிநாட்டுப் படுகூடன் தீர்ப்பனவுடன் தொடர்பான இடர்நேர்வுகள் உயர்வடைந்தமைக்கு கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று அதேபோன்று சாதகமற்ற நாட்டிற்கான கொடுக்கன் தரமிடல் குறைக்கப்பட்டமை என்பனவற்றின் தூண்டுதலினால் சவால்மிக்க உள்ளாட்டுப் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் அதேபோன்று பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மைகள் என்பனவற்றின் பின்னணியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியற்றமையே காரணமாகும். நம்பகமான நிதித்திகளின் கீழ் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களின் மூலம் பெருமளவிற்கு அதிகரிக்கப்பட்டாலோயிய, ஆண்டுதோறும் வெளிநாட்டு நாணயப் படுகூடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2022 இலிருந்து சராசரியாக ஜ.ஆ.டெடாலர் 5 பில்லியனுக்கு மேல் செலுத்தப்பட வேண்டியிருப்பது இலங்கைக்கு கடுமையான சவால்மிக்க பணியாகவே இருக்கும். படுகூடன் சொத்துப்பட்டியல் மீளப்பட்டியற்படுத்துவதுடன் சேர்த்து முன்மதியடைய இறைக் கொள்கை வழிமுறைகளும் மூலவளங்களைப் பெருக்குவதும் உடனடியாகத் தேவையாக இருக்கிறது. அதேவேளை, படுகூடன் மேலும் ஒன்றுசேர்வதனைத் தவிர்ப்பதற்கு வட்டிக் கொடுப்பனவுகள் மூலதன மய்ப்படுத்தப்படாமல் படுகூடன் மீள்நிதியிடலை முக்கியமாக உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயப் படுகூடன் இரண்டினையும் மீள்கொடுப்பனவு செய்வதற்குப் பயன்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமையளித்தல் வேண்டும். அண்மிய காலத்தில் வெளிநாட்டு நாணயப் படுகூடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளைப் பூர்த்திசெய்வதற்கு வெளிநாட்டு நாணயப் படுகூடனைத் திரட்ட வேண்டியிருக்கின்ற போதும், படுகூடனை உருவாக்காத உட்பாய்ச்சல்கள் நடைமுறையிலிருக்கும் சந்தர்ப்பத்தில், நடுத்தர காலத்தில் மேலும், கடன்பாடுகளை பெறுவது படிப்படியாக குறைக்கப்பட வேண்டியிருக்கின்ற வேளையில், மூலவளங்களின் கிடைப்பனவுடன் இசைந்து செல்லும் விதத்தில் ஒட்டுமொத்த இறைப் பற்றாக்குறையிலிருந்து தோன்றுகின்ற புதிய

நிதியிடல் தேவைப்பாடுகளுடன் இணைக்கப்படுகின்றன. உயர்வடைந்துவரும் படுகடனுடன் தொடர்பான பாதிக்கப்படும் தன்மைகளைக் கவனத்திற்கொள்கையில், படுகடனை உறுதிப்படுத்துவதனை நோக்கிய காத்திரமான படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்குத் தேவையான தீருத்தங்களுடன் நடுத்தரகால படுகடன் முகாமைத்துவ உபாயத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் ஆற்றல் வாய்ந்த பொறுப்பு முகாமைத்துவ நடைமுறைகள் நாட்டிற்கு தேவைப்படுகின்றன. நீண்டகாலத்தில் படுகடன் பணிக் கொடுப்பனவுகளை சீர்ப்படுத்துவதன் ஊடாக அண்மிய காலத்தில் படுகடன் சுமையை குறைப்பதற்கு படுகடன் மீள்கட்டமைப்பு தொடர்பான தற்போதைய முயற்சிகள் மிகவும் அவசியாமானதாகும். அதேநேரம், மீண்டும் செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நடைமுறைக் கணக்கிலுள்ள புற்றாக்குறையினைக் குறைக்கின்ற வேளையில் நம்பகத்தன்மை, நிலையான கடப்பாடுகளுடன் அரசினாத் திரட்சியை வலுப்படுத்திக் கொள்வது நடுத்தர காலத்தில் ஆரம்ப மீதியில் மிகையினைப் பதிவுசெய்வதற்கு மிக முக்கியமானதாக காணப்படுவதுடன் அதன் ஊடாக மூலம் அரசு படுகடனின் உறுதித்தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது.

## மத்திய அரசாங்கத்தின் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்


உண்மை நியதிகளில், படுகடன் தீர்ப்பனவுகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் இரண்டிலும் ஏற்பட்ட உயர்வுடன் மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2021இல்

அட்வணை 6.6

### மத்திய அரசின் படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

விடயம்	ரூ.மில்லியன்			
	2018	2019	2020	2021 (ஆ)
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	2,088,551	2,022,507	1,941,373	2,375,599
உள்நாடு	1,561,363	1,213,698	1,169,522	1,590,131
வெளிநாடு	527,188	808,809	771,851	785,468
கடன் தீர்ப்பனவுகள்	1,236,361	1,121,155	961,071	1,327,216
உள்நாடு	921,881	546,315	455,899	795,498
வெளிநாடு	314,480	574,839	505,172	531,718
வட்டிக் கொடுப்பனவுகள்	852,190	901,353	980,302	1,048,383
உள்நாடு	639,482	667,383	713,623	794,633
குறுங்காலம்	74,525	81,029	77,965	98,694
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	564,957	586,354	635,658	695,939
வெளிநாடு	212,708	233,970	266,679	253,750
(ஆ) தற்காலிகமானது	மூலங்கள்: நிதி அமைச்சர் இலங்கை மத்திய வங்கி			

வரைபடம் 6.10  
மத்திய அரசின் படுகடன் பணிக் கொடுப்பனவுகள்  
(மொத்த தீர்ப்புகள்)



ரூ.2,375.6 பில்லியனுக்கு 22.4 சதவீதத்தினால் அதிகரித்தன. உள்நாட்டுப் படுகடன் மீள்கொடுப்பனவுகள் அதாவது கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2021இல் ரூ.795.5 பில்லியனுக்கு 74.5 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு திறைசேரி மறிகள் மற்றும் இலங்கைக்கான அபிவிருத்தி மறிகளின் முதிர்ச்சியில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். வெளிநாட்டுப் படுகடன் மீள்கொடுப்பனவுகள் 2021இல் ரூ.531.7 பில்லியன் ஒதுக்கு 5.3 சதவீதத்தினால் அதிகரித்தமை முக்கியமாக, 2021 யூலையில் முதிர்ச்சியடைந்த ரூ.199.9 பில்லியன் (ஐ.ஆ.டொலர் 1 பில்லியன்) பெறுமதியான நாட்டிற்கான பன்னாட்டு மறிகளின் தீர்ப்பனவுகள், இவ்வாண்டுப்பகுதியில் இடம்பெற்ற ரூ.330.6 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதியின் மீள்கொடுப்பனவுகள் என்பனவற்றை முக்கியமாகப் பிரதிபலித்தன. இதன்விளைவாக, மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் 55.9 சதவீதத்திற்கு வகைக்கூறும் மொத்தக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் ரூ.961.1 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.1,327.2 பில்லியனுக்கு 38.1 சதவீதத்தினால் அதிகரித்தன. அதேவேளை, மத்திய அரசு படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2021 ரூ.1,048.4 பில்லியனுக்கு 6.9 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு உள்நாட்டில் வெளிநின்ற படுகடன் மீதான அதிகரித்த வட்டிக் கொடுப்பனவுகளே காரணமாகும்.

வெளிநாட்டு நிதியிடலுக்கான அணுகுவசதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை, உள்நாட்டு வட்டி வீதங்களில் குறிப்பாக, 2021இன் பின்னரைப் பகுதியில் ஏற்பட்ட உயர்வு என்பனவற்றிற்கு மத்தியிலும் மத்திய அரசின் உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2021இல் ரூ.794.6 பில்லியனுக்கு 11.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுப்பகுதியில் உள்ளாட்டுக் கடன்பாடுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே காரணமாகும். நாட்டிற்கான பண்ணாடு முறிகள், வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதி மற்றும் செயற்றிட்டக் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.266.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.253.8 பில்லியனுக்கு குறைவடைந்தன. ஒட்டுமொத்தமாக, உள்ளாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.1,590.1 பில்லியனுக்கு 36.0 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.785.5 பில்லியனுக்கு 1.8 சதவீதத்தினால் அதிகரித்தன.

குவிகின்ற படுகடன் இருப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் உயர்ந்த வட்டி வீதக் கொடுப்பனவுகள் என்பனவற்றின் காரணமாக படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுடன் தொடர்பான முக்கிய குறிகாட்டிகள்

#### அட்டவணை 6.7 மத்திய அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டிகள்	சதவீதம்			
	2018	2019 (ஆ)	2020(ஆ)	2021 (ஆ)
மத்திய அரச படுகடன்/மொ.உ.உ	84.2	86.9	100.6	104.6
உள்ளாட்டு படுகடன்/மொ.உ.உ (இ)	42.5	45.5	60.3	66.0
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ	41.7	41.3	40.3	38.6
உள்ளாட்டு படுகடன் / மத்திய அரச படுகடன்	50.5	52.4	60.0	63.1
வெளிநாட்டு படுகடன் / மத்திய அரச படுகடன்	49.5	47.6	40.0	36.9
வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள் (ச)	181.0	178.6	250.2	217.8
படுகடன் பணிகள்/மொ.உ.உ	14.6	13.5	12.9	14.1
படுகடன் பணிகள்/அரசினர்	108.8	107.0	141.9	163.0
இதில் உள்ளாட்டு படுகடன் பணிகள்/அரசினர்	81.3	64.2	85.5	109.1
படுகடன் பணிகள்/அரச செலவிளம் (உ)	53.1	45.4	48.5	49.0
இதில் உள்ளாட்டு படுகடன் பணிகள்/அரச செலவிளம் (உ)	39.7	27.2	29.2	32.8
வெளிநாட்டு படுகடன் பணிகள்/ஏற்றுமதிகள் (ச)	16.0	23.3	31.9	26.4
வட்டிச் செலுத்தல்கள்/மொ.உ.உ	6.0	6.0	6.5	6.2
வட்டிச் செலுத்தல்கள்/அரச செலவிளம் (உ)	21.7	20.2	24.5	21.6
உள்ளாட்டு வட்டிச் செலுத்தல்கள்/மொ.உ.உ	4.5	4.5	4.7	4.7
வெளிநாட்டு வட்டிச் செலுத்தல்கள்/மொ.உ.உ	1.5	1.6	1.8	1.5
வட்டிச் செலுத்தல்கள்/அரச மின்டெரும் செலவிளம்	40.8	37.2	38.5	38.2
வெளிநாட்டு வட்டிச் செலுத்தல்கள்/ஏற்றுமதிகள் (ச)	6.5	6.7	11.0	8.5
(ஆ) 2019 மற்றும் 2020 இறங்கன தரவுகளுக்கு முலக்கள்: இதி அமைச்சர் தொகைமதிப்பு மற்றும் புள்ளிச்சியர்த் தினங்களம் இலங்கை மத்திய வங்கி				
(இ) தங்களைப்பற்று				
(இ) 2012இல் இங்கை வெற்றுவெங்கை கட்டித்துபோத்து, வெளிப்பட்ட ரூ. 78,441 மில்லியன் இதில் ரூ. 21,778 மில்லியன் 2017 சனிகி 01இல் முதிச்சியமைத்திந்துதான் தற்பொதை வெளிநிறை பொய்திப்பாற்று ரூ. 56,662 மில்லியன் பொய்தி கென்ன் அரசாங்க தினாக்ரீ முறிகள் என்பதற்கு உள்ளாக்குகின்றது. பொஞ்சைகளும் பணிகளுமை ஏற்றுமதிகள் (உ) அரச செலவிளம் கண் நிப்பனம் கொடுப்பனவும் உள்ளாக்குகின்றது.				

2021இல் உயர்வடைந்தன. மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உப்பத்தியின் 12.9 சதவீதத்திலிருந்து 2021இல் மொ.உ.உப்பத்தியின் 14.1 சதவீதத்திற்கு அதிகரித்தன. மொ.உ.உப்பத்தியின் சதவீதமாக உள்ளாட்டுப் படுகடன் மீதான கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2020இன் 3.0 சதவீதத்திலிருந்து 2021இல் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், மொ.உ.உப்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டுப் படுகடனுக்கான கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2020இன் 3.4 சதவீதத்திலிருந்து 2021இல் 3.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தன. எனினும், மொ.உ.உப்பத்தியின் சதவீதமாக மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் 2020இன் 6.5 சதவீதத்திலிருந்து 2021இல் 6.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. மொ.உ.உப்பத்தியின் சதவீதமாக 2021இல் உள்ளாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் பெரும்பாலும் 4.7 சதவீதத்தில் மாற்றுமின்றிக் காணப்பட்ட வேளையில் வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உப்பத்தியின் 1.8 சதவீதத்திலிருந்து 2021இல் மொ.உ.உப்பத்தியின் 1.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, அரச அரசினைக்கான மத்திய அரச படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளின் விகிதம் 2020இன் 141.9 சதவீதத்திலிருந்து 2021இல் 163.0 சதவீதத்திற்கு தேய்வடைந்து அரசாங்கத்தின் மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவு அரச அரசினையினை கணிசமானவாயிற்கு விஞ்சியமையினால் அரச படுகடன் சமையின் பாரதாரத்தன்மையினை கோட்டுக் காட்டுகிறது. மேலும், பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிக்கான வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளின் விகிதம் 2020இன் 31.9 சதவீதத்திலிருந்து 2021இல் 26.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு, 2021இல் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதியில் ஏற்பட்ட உறுதியான வளர்ச்சியே காரணமாகும்.

#### வெளிநின்ற அரச படுகடன்

வெளிநின்ற மத்திய அரச படுகடன் இருப்பு, அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளினால் பெறப்பட்ட வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள் மற்றும் அரச உத்தரவாதப் படுகடன் என்பனவற்றை உள்ளடக்கிய வெளிநின்ற அரச படுகடன் இருப்பு 2021இல் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு மத்திய அரச படுகடன் இருப்பில் ஏற்பட்ட உயர்வே முக்கிய காரணமாகும்.

அட்டவணை 6.8  
வெளிநின்ற பொதுப் படுகடன் (ஆண்டிறுதியில் உள்ளவாறு)

விடயம்	2018	2019	2020	2021 (ஆ)
ரூபில்லியன்				
மத்திய அரசாங்கத்தின் மொத்த வெளிநின்ற படுகடன் (ஆ)	12,030,548	13,031,543	15,117,247	17,589,373
பொது உத்தரவாதமின்றி அரசிற்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு செயற்றிட்ட கடன்கள்	366,130	345,453	323,510	311,191
வரையறைக்கப்பட்ட (இலங்கை) வியான நிலையம் மற்றும் வியான சேவைகள்	24,964	22,317	22,189	21,833
இலங்கை மின்சாரசபை	168,649	150,418	136,720	128,026
இலங்கை துறைமுக அதிகாரசபை	172,517	172,717	164,602	161,332
பொது உத்தரவாதமிக்கப்பட்ட படுகடன் (இ) (ச)	781,741	778,305	986,391	1,506,743
வரையறைக்கப்பட்ட (இலங்கை) வியான நிலையம் மற்றும் வியான சேவைகள்	10,829	16,532	34,801	115,332
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி	வி.கி.	வி.கி.	வி.கி.	36,540
இலங்கை மின்சாரசபை	21,376	25,212	70,559	89,311
இலங்கை பெற்றிருலியக் கூட்டுத்தாபனம்	333,869	297,220	345,500	561,267
வரையறைக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம்	13,098	12,613	12,505	12,263
ஜெனால் சேர் ஜேன் கொந்தவை பாதுகாப்புப் பல்கலைக்கழகம்	36,843	35,311	35,562	35,738
வரையறைக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (நகரியார்) கம்பனி	11,000	5,398	9,692	13,899
தேசிய நீர் மழுவுக்கல் மற்றும் வழக்கலைமுப்புச் சபை	85,541	102,339	138,180	200,851
நெல் சங்கத்திற்குதல் சபை	11,436	11,420	2,023	1,313
வந் அம்விருத்தி அதிகார சபை	189,022	206,563	262,015	349,895
வரையறைக்கப்பட்ட சிறித்தகன் எயர்லைன்ஸ் ஏனைய கூட்டுத்தாபனங்கள்	31,981	32,083	43,530	60,336
வரையறைக்கப்பட்ட சிறித்தகன் எயர்லைன்ஸ்	36,746	33,615	32,023	29,998
பொதுப்படுகடன்	13,178,418	14,155,301	16,427,148	19,407,307
மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக (உ...)				
மொத்த வெளிநின்ற மத்திய அரசாங்க படுகடன் (ஆ)	84.2	86.9	100.6	104.6
பொது உத்தரவாதமின்றி அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில் முயற்சிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு செயற்றிட்டக் கடன்கள்	2.6	2.3	2.2	1.9
பொது உத்தரவாதமிக்கப்பட்ட படுகடன் (இ)(ச)	5.5	5.2	6.6	9.0
பொதுப் படுகடன்	92.2	94.4	109.4	115.5
(அ) தந்தகலிகமானது				
(ஆ) 2012 சனவரியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 78,441 மில்லியன் பெறுமதி கொண்ட அரசாங்க திஹரேசேரி முறைகளை உள்ளக்குறையுடன் தீர்த்தில் ரூ. 21,778 மில்லியன் 2017 சனவரி 01இல் முதிர்க்கியவை நிற்குந்ததுடன் தற்பிராதை வெளிநின்ற பெறுமதியானது ரூ.56,662 மில்லியனாகும்.	முலங்கள்: நிதி அமைச்சர் இலங்கை மத்திய வங்கி			
(இ) நிதிவிளை பொதுக் கூட்டுத்தாபனங்களை மட்டும் உள்ளக்கீழிழாருது.				
(ச) 2014 யூலை சிறித்தகன் எயர்லைன்ஸினால் வெளியிடப்பட்ட 175 மில்லியன் ஐ.ஆடொல் பெறுமதியான பள்ளாட்டு முறியினை உள்ளடக்கியிடுவது. இது 2019 யூல் மாதத்தில் முதிர்க்கியவை நிற்குந்ததுடன் ஒலூம் 5 வருடங்களுக்காக மீண்டும் மீள்வெளியிடப்பட்டது.				
(ஞ) 2019 மற்றும் 2020 இந்தன தவக்காடு, 2022 மார்ச் 29இல் முருகைத்திற்குப் பிரிவிலிருந்து தினைக்களத்தால் வெளியிடப்பட்ட மீள்திருத்தப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தி மதியிடுகின்ற யென்பதுத்துப்பட்டுள்ளது.				

மொத்த உற்பத்தியின் சதவீதமாக, வெளிநின்ற அரசு படுகடன் இருப்பு, 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் 109.4 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் மொத்த உற்பத்தியின் 115.5 சதவீதத்திலிருந்து அதிகரித்தது. முழுமையான நியதிகளில், வெளிநின்ற பொதுப்படுகடன் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.16,427.1 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.19,407.3 பில்லியனுக்கு 18.1 சதவீதம் கொண்ட கணிசமான அதிகரிப்பினை எடுத்துக்காட்டியது. மொத்த வெளிநின்ற மத்திய அரசு படுகடன் இருப்பு வெளிநின்ற மொத்த அரசு படுகடனின் 90.6 சதவீதத்திலிருந்து வகைக்கூறியது. அதேவேளை, முழுமையான நியதிகளில், அரசு உத்தரவாதப் படுகடன் 2020 இறுதியின் ரூ.986.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.1,506.7 பில்லியனை அடைந்து 52.8 சதவீத அதிகரிப்பினை எடுத்துக்காட்டியதுடன் மொத்த வெளிநின்ற அரசு படுகடனில் 7.8 சதவீதத்திலிருந்து வகைக்கூறியது. மொத்த வெளிநின்ற அரசு உத்தரவாதப் படுகடனில் 62.1 சதவீதம் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்டது. மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் பெறப்பட்ட வெளிநாட்டுச்

செயற்றிட்டக் கடன்களுடன் தொடர்பான வெளிநின்ற படுகடன் 2020 இறுதியின் ரூ.323.5 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.311.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு இலங்கை துறைமுக அதிகாரசபையினதும் இலங்கை மின்சாபையினதும் வெளிநின்ற கடன்களின் மீள்கொடுப்பனவுகள் முறையே 2.0 சதவீதம் மற்றும் 6.4 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. 2021 இறுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை என்பவைற்றின் அரசு உத்தரவாதப் படுகடன் முறையே 62.5 சதவீதம் மற்றும் 45.4 சதவீதம் கொண்ட கணிசமான அதிகரிப்புக்களை எடுத்துக்காட்டியதுடன் 2020 உடன் ஒப்பிடுகையில் முறையே ரூ.561.3 பில்லியனையும் ரூ.200.9 பில்லியனையும் அடைந்தது. அதேவேளை, 2021 இறுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் அரசு உத்தரவாதப் படுகடன் இருப்பில் முக்கிய பங்கிற்கு வகைக்கூறியதுடன் முறையே 37.3 சதவீதம் மற்றும் 23.2 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்தன.

சிறப்புக்குறிப்பு 7

வளர்ச்சிக்கு வசதியளிப்பவைகளாக அறிமுகம் சொந்தமான தொழில்முயற்சிகளை மீண்டும் உபாயப்படுத்தல்

மிக நீண்ட காலமாக, அரசினருக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் நாடுகளின் சமூக பொருளாதார அபிவிருத்திகளில் முக்கிய வகுபாகமொன்றினை ஆற்றி வருகின்றன. சிங்கப்பூர், யப்பான், சீனா மற்றும் கொரியா போன்ற ஆசியாவிலுள்ள இணை நாடுகள் உட்பட பல நாடுகளில் கூட அரசினருக்குச் சொந்தமான ஆரோக்கியமான தொழில்முயற்சிகள் தொழில்நிலை உருவாக்கம், வழுமையொழிப்பு, இறை உறுதிப்பாடு, துறையின் அல்லது புவியியல்சார் பிரதேசங்களின் அபிவிருத்தி, குழல் பாதுகாப்பு, என்பனவற்றிற்கு சார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளன.

அன்றிய தசாப்த காலப்பகுதியில் காணப்பட்டதுபோல் தனியார்மயமாக்கல் மற்றும் ஒழுங்குவிதிகளைத் தளர்த்தல் தொடர்பில் சாதகமான இணக்கப்பாடுகள் அதிகரித்து வருகின்ற போதும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் வகீபாகம், குறிப்பாக, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் குறையவில்லை. இதற்கு முக்கியமான காரணம் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி மற்றும் குடித்தொகையினின் ஓட்டுமொத்த நலனோம்புகை என்பன மீது உயர்ந்த தாக்கத்தினைக் கொண்டுள்ள இன்றியமையாத உட்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான பணிகளைத் தொடர்ந்தும் வழங்குகின்றவைகளாக இருப்பதேயாகும். எனினும், அபிவிருத்தியடைந்துவரும் உலகில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் குறைந்த உற்பத்தித்திற்னால் பாதிக்கப்படுவதுடன் இவை போட்டித்தன்மையினை உருகுலஸ்செய்வதுடன் சரிவரக் கொண்டிராததுடன் ஊழல் தன்மையினால் பாதிக்கப்பட்டும் வருகின்றன. இதன் விளைவாக இவை வரவசெலவுத் திட்டத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் குறிப்பிடத்தக்களவு கூமையினைத் தோற்றுவித்து வருவதுடன் சில விடயங்களைப் பொறுத்தவரை இறை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இப்பின்னனியில், இலங்கை அதன் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் செயலாற்றும் தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பது அவசியமானதாகும்.

இலங்கையில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் பரிணாம வளர்ச்சி

இலங்கையில் அரசு துறை தொழில்முயற்சிகளின் அபிவிருத்தியின் தொடக்கம் இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியான 1939 - 1945 இங்கு முன்னர் இருந்தே ஆரம்பமாகின்றது. இந்த போர்க்

காலப்பகுதியில் நிரம்பல் கட்டுப்பூத்தப்பட்டிருந்த இன்றியமையாத பொருட்களை வழங்குவதற்காக அரசின்குச் சொந்தமான பல தொழில்முயற்சிகள் நிறுவப்பட்டன. 1950 களின் நடுப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் வெற்றிபெற்றுமையின் காரணமாக, இதே காலப்பகுதியில் சோசலிச மாதிரிகளை இந்தியாவிலும் பின்பற்றுவதற்கான முயற்சிகள் காணப்பட்டதனால் சோசலிசம் முதன் ஆர்வம் அதிகரித்தது. இதற்கமைய, அக்காலப்பகுதியில் இருந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்கு மத்திய திட்டமிடல் அவசியமானது எனக் கருதியது.

இக்காலப்பகுதியில், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் அபிவிருத்திச் செயன்முறையின் ஊக்கியாக இரண்டு முக்கிய சட்டவாக்கங்கள் காணப்பட்டன. அதாவது முறையே 1955ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க அரசு உபசரணை கூட்டுத்தாபானங்கள் சட்டம் மற்றையது 1957ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபானங்கள் சட்டம். முன்னையது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் கைத்தொழில்களைக் கூட்டினைக்க முயற்சித்த வேளையில், பின்னையது எந்தவொரு கைத்தொழில் நடவடிக்கையினையும் ஏற்படுத்தவும் கொண்டு நடத்தவும் அரசாங்கத்திற்கு வலுவளித்தது. 1957ந்குள் சீமெந்து, காகிதம், மட்பாண்டம், தோல் மற்றும் காலனி என்பனவற்றை உள்ளடக்கிய பல முக்கியமான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொழிற்சாலைகளத் தொடங்கின. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற இன்னொரு அபிவிருத்தி யாதெனில் 1958இல் இலங்கை போக்குவரத்துச் சபை உருவாவதற்கு வழியமைத்த பேருந்துக் கம்பனிகள் தேசியமயமாக்கப்பட்டமையாகும்.

1959இல் பத்தாண்டு திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது இறக்குமதி பதிலீட்டுக் கைத்தொழில் மயமாக்கலை வலியுறுத்தியது. இத்திட்டம் முழுமையாக தொழில்படுத்தப்படாத போதும் அடுத்து வந்த ஆண்டுகளின் பொருளாதாரக் கொள்கைகளை பாரியலவில் வழிநடத்தியது. இதற்கமைய, சீமெந்து, உருக்கு, காகிதம், டயர், கனிப்பொருள் மணல், உப்பு, மாவாலை, ஒட்டுப்பலகை, பெற்றோலிய சுத்திகரிப்பு மற்றும் வளமாக்கி போன்ற “அடிப்படைக் கைத்தொழில்களை” அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனினும், அரசாங்கத்தின் ஈடுபாட்டிற்குரிய காலனி, மட்பாண்டம், புதைகள் மற்றும் தோல் உற்பத்திகள் போன்ற சில துறைகள் தனியார் தொழில்லுயர்ச்சிகளின் பங்கேற்பிற்காகவும் அனுமதிக்கப்பட்டன. இவ்வளர்முகம் நோக்கிய அபிவிருத்தி உபாயம் சென்மதி நிலுவையில் காணப்பட்ட விடாப்பிழயான பற்றாக்குறையினால் தேவைப்படுத்தப்பட்டதுடன் 1960 இலிருந்து கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தும் நிலையினைக் கோர்றுவிக்கது.

புதிய தொழில்முயற்சிகளை நிறுவுதல் மற்றும் தொடர்ச்சியான தேசிய மயமாக்கல் மற்றும் தலியார் முயற்சிகளின் கூபகுப்புக்குதை இண்ணாலாகவும் அரசு குறையில் பல

1 அரசுநிறுத் தொந்தாயன் தொல்லியுமியின் பள்பறுத் தொழுநாடு ஏற்றுக்கொள்ளப்பட வரவேண்டும் என்றும் கீட்டையாடு. (ஜூன்பிபி ஆணைக்குழு, 2013, பறந்தியம் 2014, ஜூன்பிபி பொருளாதா ஆணைக்குழு, 2013, நீண்டம், அரசுநிறுத் தொந்தாயன் தொல்லியுமியின் சில பயன்வடிவங்களுடன்) (1) அதன் தொந்தாயன் தொல்லியின் ஸ்டட் அரசுநிறுத் தன்மையை நிறுவுவது (2) அது பிரிவாக குறைந்துபட்ட பகுதியானால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனம் மற்றும் (3) விதநகர் நீராக அல்லது பொருளாதா நடவடிக்கைகளில் முறைப்பாக நிறுவுவது (பறந்தியம் 2020) அரசு நிற்கியில் புள்ளிவரியில் கைதால் 2014 (பறந்தியம் 2014) ஏதேனும் நியமாய்வுப்படுத்தகளில் கட்டுப்பளின நிறுவனத்தின் அரசு கட்டுப்பாடுகளை மறியல்லாத சிறுபாதுகாலிகளுக்கு நிறுவு இருக்கவேண்டும். அதனால் சிற்மாண விணிவிக்கையை பால்க்கான அத்தார் சென்றால்கூட கொள்ளுகின்ற வேலையிலும்கூட கம்பிநிக் கிழமைகள் தொடர்பில் கால்பிக் கூக்கு போன்றன அரசு பரிசீலனை.

தனியிருமைகள் ஏற்படுத்தப்பட்டமை உட்பட தனிநிறைவினை நோக்கிய புதிய வழிமுறைகள் 1970களில் உருவாக்கப்பட்டன. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் உருவாக்கம் என்பது நலம் பயக்கிறதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில், இவை இயல்பான தனியிருமைகளாக இருப்பதனால் தனியார் துறை தொழிற்பாட்டாளர்களினால் வழங்கக்கூடியதிலும் பார்க்கக் குறைவான விலையில் சேவைகளையும் உற்பத்திகளையும் வழங்குவார்கள் என்றும் இவை முழுச் சந்தையின் கேள்வியையும் பூர்த்திசெய்யக்கூடியவாகவும், சில வேளை ஏற்றுமதி உள்ளாற்றல் கொண்டவையாகவும் இருப்பார்கள் என்பதனாலாகும். இதற்கமைய, அடுத்துவந்த ஆண்டுகளில் துறைமுகப் பணிகள், பயணிகள் போக்குவரத்து, பெருந்தோட்டம் போன்ற இன்னும் பல துறைகளில் ஈடுபட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. 1970களின் நடுப்பகுதியில், வங்கித்தொழில், பெருந்தோட்டங்கள், பாரியலை கைத்தொழில்கள், போக்குவரத்து, காப்புறுதி, தொலைத்தொடர்புட்டல், அஞ்சல் பணிகள், துறைமுகங்கள், மின்வலு, பெற்றோலியத்தின் இருக்குமதி மற்றும் விநியோகம், வீதிகள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய பொருளாதாரச் சமூக நடவடிக்கைகள் ஒன்றில் அரசு துறை தனியிருமைகளாக அல்லது அரசு தொழில்முயற்சிகளினால் பெருமளவிற்குப் பொறுப்பேற்கப்பட்டவாக இருந்தன. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை 1962இல் 14 இலிருந்து 1980களின் நடுப்பகுதியில் 280 இற்கு மேற்பட்ட தொழில்முயற்சிகளுக்கு அதிகரித்தன.

1980களின் நடுப்பகுதியில், அரசு தொழில்முயற்சிகள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கியமை ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயமாக இருந்தது. இவை மோசமான நிதியியல் செயலாற்றத்திற்குக் காரணமாயமைந்த வினைத்திற்கிற தொழிற்பாடு, உற்பத்திகள் மற்றும் சேவைகளின் மோசமான தரம் மற்றும் நிர்மல் பற்றாக்குறை, அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் உண்மையான தேவைப்பாடுகளிலும் பார்க்க அரசியல் காரணங்களினால் தூண்டப்பட்ட ஆர்சேர்ப்புக்கள், பாரிய முகலீட்டுக் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் மூலவாளிகளைத் திரட்ட முடியாத தன்மை மற்றும் அரசு செலவுத்திட்டத்தின் மீது மிகையாகத் தங்கியிருக்கும் நிலை என்பனவற்றை உள்ளடக்கிக் காணப்பட்டன. வரவுசெலவுத் திட்டத்தின் மீது அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் வளர்ந்துவரும் சுமையுடன் பேரண்டப்பொருளாதார உறுதிப்படுத்தலுக்கான அவசரத் தேவைப்பாட்டினை பல்புடை கொடையாளி முகவர்கள் எடுத்துக்காட்டியது என்பது 1988இல் அரசு கொள்கையொன்றாக தனியார் மயப்படுத்தலை அரசாங்கம் அறிவிப்பதனை விளைவித்தது. 1989இல் தொடங்கி 1993 வரையிலான காலப்பகுதியில் 43 வார்த்தக தொழில்முயற்சிகளின் பகுதியளவிலான அல்லது முழுமையான உரிமை நீக்க நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இவ்வுரித்து நீக்க நிகழ்ச்சித்திட்டம் அதன் பின்றான காலப்பகுதியில் பெருமளவு வியர்சனங்களுக்குள்ளானது. தனியார்மயப்படுத்தல் தொடர்பான இலங்கையின் அனுபவங்களைப் பார்க்கின்றபோது

பொருளாதாரமும் ஆணைக் நிறுவனங்களும் எந்தளவிற்கு நலிவாகக் காணப்படுகின்றனவோ, அந்தளவிற்கு தனியார்மயப்படுத்தலின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு கடினமாகயிருக்கும்.

இலங்கையில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் தற்போதைய நிலை

கடந்த மூன்று சுதாப்த காலத்தில், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தனியார் மயப்படுத்தலுக்கும் தேசிய மயமாக்கலுக்குமிடையிலான முயற்சிகளுக்கிடையில் மாறிவந்தன. தற்போது நானுறாக்கும் மேற்பட்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள், வலு, சக்தி, நிதி மற்றும் காப்புறுதி, நீர், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வி அத்துடன் இன்னும் பல விடயங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் செயற்படுகின்றன. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளில் பெரும்பாலானவை 1971ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் “நிறுவகிப்பவர் பகுதி II” இன் மூலம் ஒழுங்குமறைப்படுத்தப்பட்டதுடன் அண்மைக் காலத்தில் பல நிறுவனங்கள் 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் பொருளாதாரத்தின் தொழிற்பாடுகள் மற்றும் உருமாற்றத்திற்கு உபாயகர் தீயல் முக்கியமானவை எனக் கருதப்படுவதனால் 52 அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள், அரசிற்குச் சொந்தமான வர்த்தக தொழில்முயற்சிகள் என (SOBEs) இன்காணப்பட்டுள்ளன. ஏனையவையுடன், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, இலங்கைக் காப்புறுதி கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகாரசபை, சிறிலங்கள் எய்ரலைஸ், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய மரந்தாக்கற் கூட்டுத்தாபனம், என்பவை இலங்கையில் அரசிற்குச் சொந்தமான வர்த்தக தொழில்முயற்சிகள் என்பவற்றிற்குள் உள்ளடங்கும்.

பொருளாதாரத்திலுள்ள உபாயம் மிகக் குறையில் இவை முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளபோதும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மோசமான நிதியியல் செயலாற்றும் பாரிய இறைச் சுமையினைக் கொண்டனவாக மாறியுள்ளன. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் அவற்றின் இழப்புக்களை நிதியிலுடையதற்கு அளவுக்கூடிய வகுக்கைத்தொழில் முறையில் தங்கியிருப்பது செயற்றிற்கான முதலீடுகளை இல்லாமல் செய்வது மட்டுமன்றி அவற்றின் பலயீனான நிதியியல் செயலாற்றத்தின் காரணமாக நிதியியல் முறையையின் மது ஏதுநிலையை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் நிதியியல் இழப்புக்கள் அதிகரித்துச் செல்வது இன்றியமையாத பொருட்களுக்கும் பணிகளுக்குமான உள்ளாட்டுக் கேள்வியை சுழுக்காகப் பூர்த்திசெய்வதற்கான அவற்றின் இயலாற்றலைக் குறைத்துவிடுவதனால் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடும் அச்சறுத்தலுக்களாகிறது. இந்த விடயத்தினை அங்கிரித்து, அண்மைய ஆண்டுகளில், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளைச் சீரமைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டது. இது தொடர்பிலான முக்கிய

சீர்திருத்தங்களாகத் தொடர்பான தொழில்முயற்சி, தொடர்பான அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பனவற்றினால் முக்கூட்டு புரிந்துணவு ஒப்பந்தமொன்றாகக் கூட்டாண்மை என்னக்கூற்றின் அறிமுகமென்பதுடன் வர்த்தக ரீதியான சுதந்திரத்தினை வழங்குவதுடன் அவற்றின் பொறுப்புக்கறும் மட்டத்தினை அதிகரிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் அறிமுகமாகும். ஒரேவிதமான குறிக்கோள்களையும் ஒரேவிதமான பெறுமதிச் சங்கிலி மட்டத்தினையும் கொண்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை “பொருளாதார அளவுச் சிக்கனத்தினை” அடையும் விதத்தில் அம்முயற்சிகளை ஒருங்கிணைத்தல் அல்லது இணைத்தல் தொடர்பான கொள்கைச் சீர்திருத்தங்களும் இனம் காணப்பட்டுள்ளன. மேலும், அரசாங்கம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் காணப்படுவது போன்று ‘உடமைக் கம்பனி’ மாதிரிகளில் காணப்பட்ட வெற்றியினைக் கருத்திற்கொண்டு உயர் பெறுமதி கொண்ட உண்மைச் சொந்துக்களினை ஒன்றினைப்படதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் முழுமையாக அரசிற்குச் சொந்தமான செலன்டியா இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் இனை அரசாங்கம் அண்மையில் உருவாக்கியது.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிற்குப் பின்னைய பொருளாதாரத்தின் மீட்சிச் செய்முறைகளின் போது, பொருளாதாரத்தினை மிக அவசரமான முறையில் சீர்செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. அத்தகைய சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டிய கடுமையானதொரு நிலைமை தோன்றியதுடன் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை வளர்ச்சிக்கு வசதியளிப்பவைகளாக உத்வேகமும் விரைவானதுமான முறையில் மாற்றியமைப்பதன் மீது கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அவற்றின் வினைத்திறன், உற்பத்தியாக்கம் மற்றும் இலாபத்தன்மை என்பனவற்றை மேம்படுத்துவதும் இதன் மூலம் பொருளாதார மீட்சிச் செய்முறைக்கு அவை காத்திரமான விதத்திலும் நீடித்துறைத்திருக்கும் முறையிலும் அவற்றின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள அவற்றிற்கு வலுவுட்டுவதும் இன்றியமையாததாகக் காணப்படுகிறது. பரிசீலிக்கப்படக்கூடிய அத்தகைய சீர்திருத்தங்கள் கீழே ஆராயப்படுகின்றன.

முன்மொழியப்படும் முக்கியமான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்திருத்தங்கள்

**அ. செலவினைப் பிரதிபலிக்கின்ற விலையிடல் கொள்கையினை அறிமுகப்படுத்தல்**

அடிக்கடி அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் நிதியியல் நிலையேற்றுத்தன்மையை உறுதிசெய்யும் அதேவேளையில் அரசாங்கம் அதன் சமுகப் பொருளாதாரக் குறிக்கோள்களை எய்துகின்றது தொடர்பில் ஓர் நனுக்கமான சமநிலையினை அடைய முயற்சிக்கவேண்டும். அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் வர்த்தக ரீதியில் சில வேளைகளில் வர்த்தக ரீதியில் சாத்தியமற்று இருப்பினும் அத்தியாவசியமான பணிகளையும் உற்பத்திகளையும் வழங்குவதில் ஈடுபட்டிருக்கும் போது தோன்றக்கூடும் இவ்வகையிலான சவால் எழலாம். எடுத்துக்காட்டாக, கிராமப்புற சமூகத்தினருக்கு போக்குவரத்துப்

பணிகளை வழங்குவதில் அல்லது மலைப்பாங்கான பிராந்தியங்கள் போன்ற சவால்நிறைந்த பிரதேசங்களில் மின்வலுவினை வழங்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இலங்கையின் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் பணிகள் ‘இன்றியமையாதது’ தன்மையுடன் காணப்பட்டபோதிலும் இப்பொருட்கள் மற்றும் பணிகளின் வழங்கலை நிலைத்திருக்கூடிய விதத்திலும் தடங்கவின்றியும் மேற்கொள்வதனை உறுதிப்படுத்துவதற்கு செலவினைப் பிரதிபலிக்கின்ற விலையிடல் பொறிமுறையினை நிறுவுதல் என்பது மிகவும் முன்னுரிமை வாய்ந்ததாகும்.

கடந்த அண்மைக் காலத்தில், செலவினைப் பிரதிபலிக்கின்ற விலையிடல் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில், குறிப்பாக, எரிபொருள் உற்பத்திகள், நீர் மற்றும் மின்வலு போன்ற பொது வசதிகள் போன்றவற்றிற்கு விலையிடுவது தொடர்பில் பெரும் இடர்ப்பாடுகளை இலங்கை எதிர்ஜோக்க வேண்டியிருந்தது. உலகளாவிய அபிவிருத்திகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் எரிபொருள் உற்பத்திகளின் விலைகள் ஒர் குறுகிய காலப்பகுதியில் அடிக்கடி சீரக்கப்பட்டபோதிலும், 2019 செத்தெம்பருக்கும் 2021 யூனுக்குமிடையிலான காலப்பகுதியில் எந்தவிதமான விலைத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்குப் பின்னர் உயர்ந்துச் செல்லும் உலகளாவிய மசகெண்ணையை விலைகளுக்கும் கடந்த பல ஆண்டுகளாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தீர்வுகளில் உற்பட்ட இழப்புக்களையும் ஈடுசெய்யும் விதத்தில் முன்று சுற்றுக்களில் மேல் நோக்கிய விலைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நீர் மற்றும் மின்வலுவிற்கான தீர்வைகள் முறையே 2012 மற்றும் 2014 இறுக்குப் பின்னர் திருத்தப்படவில்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை போன்ற இறக்குமதி செய்யப்படும் உள்ளீடுகளில் தங்கியுள்ள தொழில்முயற்சிகளைப் பொறுத்தவரையில், உலகளாவிய பண்ட விலைகளுக்கேற்ப அவற்றின் விலைகளைக் கிரமமாகத் திருத்துவது அவசியமானது என்பதனை மீண்டும் வலியுறுத்துவது அவசியமாகும். எனவே, வெளிநாட்டு அதிர்வகளினால் ஏற்படுகின்ற இழப்புக்கள் தொடர்பான இதற்க்கை இத்தொழில் முயற்சிகளினால் ஈர்த்துக் கொள்ள முடியுமென எதிர்பார்க்க முடியாதாகையால் நீண்ட காலமாக விலைகளையும் தீர்வைகளையும் மாற்றாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.


இதற்கமைய, இது தொடர்பில் வெளிப்படையானதும் அரசியல் மயப்படுத்தப்படாததுமான விலையிடல் விதி மிக அவசரமான தேவைப்பாடாகும். உதவுதொகை வழங்கப்பட்ட விலைகள் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சில நிதியியல் வசதிகளையும் இடைவெளியையும் வழங்குகின்ற வேளையில், செலவிற்கும் குறைவான விலையில் பொருட்களை வழங்குவதுடன் தொடர்புடைய செலவின் சமை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்தகைய விலைப் பிறழ்வுகளும் உதவுதொகை வழங்கப்பட்ட விலைகளின் காரணமாக மூலவாங்கள் தவறாக ஒதுக்கப்படுவதும் கணிசமான பேரண்ட பொருளாதாரச் செலவுகளை ஏற்படுத்தி அதன் மூலம், தற்பொழுது இடம்பெற்றுவரும் வலு மற்றும் சக்தி நெருக்கடிகளினால்

எடுத்துக்காட்டப்படுகின்றவாறு பொருளாதாரத்தில் வெல்ல முடியாத இடையூறுகளுக்கு இட்டுச்செல்வனவாகக் காணப்படுகின்றன. செலவினைப் பிரதிபலிக்கின்ற விளையிடல் பொறிமுறையானது அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் குறைந்த செலவின் நன்மைகளை நுகர்வோருக்கு வெளிப்படையாகவும் சரியான நேரத்திலும் கீழ்மட்ட இலாபங்களுக்கு எவ்விதமான எதிர்க்கணியத் தாக்கங்களும் இலாலாமல் வழங்குவதனை உறுதிப்படுத்தும். அத்தகைய பொறிமுறையினால் பொருளாதாரம் முழுவத்திற்கும் நேர்க்கணியமாக தாக்கம் பரவிச்செல்லும் விதத்தில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் வெளிப்படைத் தன்மையினையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் பெருமளவிற்கு உத்தேவேகப்படுக்க முடியும்.


ஆ. உபாய நெறிப்படுத்தல்களை மேம்படுத்தல்

அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியின் முதன்மைப் பணி குறுங்காலத்தில் வெறுமனே அரசாங்கத்திற்கான நிதியில் வருவாயினை உருவாக்குவது மட்டுமென்றி, பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வவர்களுக்கும் அவற்றின் உற்பத்தியாகக் கூளார்ந்த வளத்தினையும் ஒட்டுமொத்த நலனோம்புகைகளையும் வசதிப்படுத்தி தரமுயர்த்துவதன் மூலம் உபாயம் மிகக் பெறுமானத்தினை வழங்குவதேயாகும். இதற்கமைய, இத்தொழில்முயற்சிகள் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தொலைநோக்குடன் நன்கு இணைக்கப்பட்ட வெளிப்படையானதும் தெளிவானதுமான உபாயமொன்றினைக் கொண்டிருப்பது அத்தியாவசியமாகும். இது அரசிற்குச் சொந்தமானது தொழில்முயற்சிகளுக்கான தெளிவான நோக்கத்தினையும் பணிகளையும் உறுதிப்படுத்தும்.


தடந்த அன்மைக்காலத்தில் காணப்பட்ட சான்றுகள், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் ஆர்வலர்களுக்கான பெறுமானங்களையும் தனித்தவமான வளர்ச்சியையும் உருவாக்குவதற்குப் போதுமான விதத்தில் மூலவளங்களை உயர்த்திக்கொள்ள முடியாதனவாக இருந்தமையினை எடுத்துக்காட்டின. இது, பொருளாதாரத்தில் தடக்களுக்குக் காரணமாகவெள்ள உபாயத்திட்டமிடலில் காணப்படும் பற்றாக்குறையான தன்மையினால் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. இது அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் உள்ளாட்டு அபிவிருத்திகளிலிருந்து மட்டுமன்றி உலகளாவிய நிகழ்வுகளிலிருந்தும் தோன்றுகின்ற வாய்ப்புக்களையும் சவால்களையும் முன்கூட்டியே அடையாளம் கண்டுகட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி தவறியிருப்பதற்கு காரணமாகிறது. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மோசாமான உபாயத் திட்டமிடல்களுக்கு உலகளாவிய வலு மற்றும் உணவுப் பண்டத்தின் விலைகளில் ஏற்பட்ட மோசாமான தன்மை மற்றும் இத்தளம்பல்களை இறுக்கக்கட்டிப் போடத்தக்க உத்தேவேகம் நிறைந்த தாங்கிருப்புக்களும் இல்லாத தன்மையின் காரணமாக பொருளாதாரம் அனுபவிக்கின்ற வழங்கலபக்க அதிர்வுகள் இருந்துக் காணப்படுகின்றன.



## இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்



## சிறிலங்கன் எயார்லைன்ஸ் (அ)



- இலாபம் / (நட்டம்) ◆ குண்ணியின் திருத்தியில் உள்ளவாறு வங்கித்தொழில் துறையிலிருந்தான் வெளியினர் கொடுக்கடன் (ஆ)

(அ) 31 மார்க்கட்டன் முடிவிடப்பெற்ற நிதியாண்திற்கான சீரிலங்கள் எயர்லைஸ்ஸ் நியுவனத்தின் நிதியில் செயலாற்றும். 2021இந்கான தரவுகள் 2022 மார்க்கட்டன் முடிவின் நீதி கண்டிப்பு மாதங்களுக்குப்போகும்.

(ஆ) இலங்கை மத்திய வளர்ச்சி அமைச்சர் தொகுக்கப்படும் நாணயப் புனிதவியாங்களின்படி

மாண்பு புள்ளூழல்ப்ரயோதிகள் மத்திய வங்கி

ஆகவே, உபாய நெறிகளை மேம்படுத்துவதற்கு, அரசினுக்கொந்தமான தொழில்முயற்சிகள் அவற்றின் தொழிற்பாடுகளை நன்றாக்குமாக மதிப்பிடுவது முக்கியமானதாகும். உற்பத்திகள் அல்லது பணிகளின் முழுப் பெறுமதி சங்கிலியனையும் வெவ்வேறாகப் பிரித்துக்கொள்வது தொழில்முயற்சிகள் தாம் இயல்பான அனுகூலத்தினைக் கொண்டுள்ள துறைகளை மதிப்பிட்டுக் கொள்வதனை இயலுமைப்படுத்தும். ஆகவே, பிரிக்கப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகள் போன்றவற்றின்

மூலம் தனியார் துறை பங்கேற்புக்களுக்கு வசதியளிக்க முடியும். இதன்படி, தொழில்பாட்டு வினைத்திறனின்மைகளை அரசாங்கத்தினாலோ அல்லது வாடிக்கையாளர்களினாலோ அல்லது தொடர்பான ஆர்வலர்களினாலோ தாங்கிக்க கொள்ளவேண்டியதில்லை.

### இ. நிதியியல் வெளிப்படைத் தன்மையினையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் அதிகரித்தல்

அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் வர்த்தக ரீதியற்ற குறிக்கோள்களை நிறைவேற்ற முயற்சிகளின்றன வேளையில் போட்டித்தன்மை கொண்டனவாகவும் வர்த்தக ரீதியில் ஆற்றால்வாய்ந்தனவாகவும் இருக்க வேண்டிய அழுத்தத்திற்கு உட்படுவதனால், இது நிதியியல் செயலாற்றத்தை விட்டுக்கொடுக்கப்படுவதனை அவசியமாக்கலாம். அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் அவற்றின் சமூகக் கடப்பாடுகளை அவற்றின் வர்த்தக ரீதியான கடப்பாடுகளுடன் காத்திரமான விதத்தில் சமநிலைப்படுத்திக் கொள்கின்றனவா என்பதனைக் கண்டறிந்து கொள்வதற்கு பொறுப்புக்கூறும் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஆளுகை என்பனவற்றைக் கொண்ட கோட்பாடுகளை உள்ளடக்கிய ஆற்றால்வாய்ந்த செயலாற்றக் கண்காணிப்புக் கட்டமைப்பொன்றினை உருவாக்குவது முக்கியமானதாகும்.

இது தொடர்பில், மிக அவசியமாக தேவைப்படுகின்ற முக்கிய அம்சங்களிலொன்றாக அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் பெறுபேறுகளை அளவிடுவதற்கும் மதிப்பிடுவதற்குமான முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகளை அடையாளம் (Key Performance Indicators) இனங்காண்பதும் அபிவிருத்தி செய்வதுமாகும். அத்தகைய முதன்மைச் செயலாற்றக் குறிகாட்டிகள் நிதியியல் பெறுபேறுகளை மதிப்பீடு செய்கின்ற அதேவேளையில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் வெறுமென அரசாங்கத்திற்கான இலாபத்தினை உருவாக்குகின்றனவாக இருப்பதற்கு அது பரந்தளவிலான நோக்கங்களைக் கொண்டிருப்பதனால் அது சமூக, மனித மற்றும் சூழல் மூலதனங்கள் மீதான தாக்கத்தினையும் பரிசீலனையில் கொள்வது முக்கியமானதாகும்.

வலியறுத்தப்பட வேண்டிய இன்னொரு அம்சம் யாதெனில், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் வெளிப்படுத்துகைகளையும் வெளிப்படைத்தன்மையினையும் மேம்படுத்துவதாகும். இதன்படி, அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் உயர்தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதுடன் உயர்தரக் கணக்கீடு, வெளிப்படுத்துகை, இணங்குவிப்பு, பட்டியலிடப்பட்ட கம்பனிகள் என்ற ரீதியில் கணக்காய்வு நியமங்கள் என்பனவற்றிற்கு உட்பட்டனவாக இருத்தல் வேண்டும். அஞ்சுமான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் ஆண்டு இறுதியில் நிதியியல் கூற்றுக்களை அல்லது வருடாந்த முன்னேற்ற அறிக்கைகளை உரிய நேரத்தில் தயாரிப்பதில்லை. சில சமயங்களில் ஆண்டுக் கணக்கிலும் தாமதமாவது கரிசனைகளை ஏற்படுத்துவதாகவுள்ளது. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் நிலையினை மதிப்பிடுவதற்காக நிதியியல் மற்றும் நிதியல்லாத தகவல்கள்

மீதான வெளிப்படுத்துகைகளுடன் சரியான நேரத்தில் காலாந்தர அறிக்கையிடல்களையும் அவர்கள் நிதியியல் ஆற்றல்வாய்ந்த தன்மையுடனும் பொருளாதார ரீதியாக நீடித்துநிலைத்திருக்கக்கூடிய விதத்தில் செயலாற்றுகின்றனவா என்பதனையும் உறுதிப்படுத்துவதற்குக் கடுமையான பொறிமுறையொன்று அவசியமானதாக இருக்கிறது.

### ச. கம்பனி ஆளுகையினை வலுப்படுத்துதல்

இத்தொழில்முயற்சிகளின் வெற்றி என்பது தகுதிவாய்ந்த சபையான்றின் வினைத்திறன் மற்றும் தொழில்சார் நிபுணத்துவ முகாமைத்துவத்தின் மீதே தங்கியுள்ளது. சபையானது அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் நிருவாகத்திற்கும் செயலாற்றத்திற்கும் முழுப்பொறுப்புடன் இருப்பது அவசியமென்பதுடன் அரசின் தொழில்நோக்கத்திற்கு சாக்கமான முறையில் உபாயத்தன்மையாக தொழில்முயற்சியை வழிகாட்டத்தக்க முழுத்தகுதியையும் கொண்டிருத்தல் வேண்டும். இதன்மூலம் பொருளாதார முன்னேற்றத்தினை வழிகாட்ட வேண்டும். சபை தொடர்பில் காணப்படும் வினைத்திறனின்மைகள் உபாய நெறிமுறைகளில் போதுமானதற்கு தன்மையினை ஏற்படுத்தி, இலங்கையிலுள்ள சில அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளில் காணப்பட்டவாறு அரச மூலவளங்களின் மிகபெரிய தவறான முகாமைத்துவதற்கிற்கு வழியமைக்கிறது.

சபைகளின் உள்ளமைப்பு கம்பனி ஆளுகையின் தரத்தில் மிகமுக்கியமான வகிபாகமொன்றினை ஆற்றுகிறது. வலுவான பொறுப்புக்கூறும் தன்மையினை உறுதிப்படுத்துவதற்கு சபைக்கு தகுதிவாய்ந்த, அனுபவமிக்க, தொழில்சார் தகைமையுடைய தனிப்பட்டவர்கள் நியமிக்கப்படுவதனை அரசாங்கம் ஊக்குவித்தல் வேண்டும். நியமனங்கள் நிலையான காலப்பகுதிக்கு அடிப்படையிலானதாக தேர்தல் சமூர்ச்சிகளிலிருந்தும் சுயாதீனமானதாக இருத்தல் வேண்டும். இது தந்காலிகமான தீர்வுகளின் நடைமுறைப்படுத்தல்களிலும் பார்க்க, நடுத்தர காலத்தில் மாற்றங்களைச் செய்வதற்குப் பொருத்தமான நன்மையைக்கக்கூடிய உபாயத்திட்டமிடல்களை உறுதிப்படுத்தும்.

சபைகளும் முத்த முகாமைத்துக்கிணரும் நேரமையுடனும் சுறுசுறுப்புடனும் பணியாற்றுவதும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வளங்கள் இறுதியாக பொதுக்களுடையவை என்பதனை மனதில் கொண்டும் தீவிரமான கவனத்துடன் செயற்படுவதும் மிக முக்கியமானதாகும். கம்பனி ஆளுகையின் மீது அண்மையில் நிதியமைச்சினால் விடுக்கப்பட்ட வழிகாட்டல்களும் 2021 இறுதிப்பகுதியில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்காக வெளியிடப்பட்ட தொழில்பாட்டு கைநாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகவுள்ளன. அனைத்து அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளும் இவ்வழிகாட்டல்களுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தொழில்படுகின்றன என்பதனை உறுதிப்படுத்துவதற்கு நிதியமைச்சின் உத்தேவகமிக்க கண்காணிப்பு இந்நிறுவனங்களினை மாற்றியமைக்கின்ற ஊக்கியாக விளங்கமுடியும். வழிகாட்டல்களை கிரும்யாக மீளாய்வு செய்வதும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கம்பனி ஆளுகை நியமங்களை சிற்றத பன்னாட்டு நடைமுறைகளுடன்

இசைந்துசெல்லும் விதத்தில் அணிப்படுத்துவதும் அவசியமாகும். அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் மேலும் செயற்றிற்னாக செயற்படுவதற்கு, மூலதனத்திற்கான நுழைவினை மேம்படுத்துவதற்கு மற்றும் திறமையற்ற செயலாண்மைக்கு எதிராக பாதுகாப்பதுடன் இடர்நேர்வினையையும் மட்டுப்படுத்த நல்ல கம்பனி ஆளுகை உதவும். ஆளுகை சீரமைப்புக்களை மேற்கொண்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு பல நேரடியான நன்மைகள் உண்டு என்பதனை ஆராய்ச்சி முடிவுகள் எடுத்துக்காட்டுகிறன. தொழிற்பாட்டுச் செயலாற்றத்தின் மேம்பாடு, உள்நாட்டு மற்றும் வெளிநாடு மூலதன சந்தைகள் மூலம் மாறுபட்ட நிதியிடல் மூலங்களுக்கான அதிகரித்த நுழைவு, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான நிதியிடல், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் தாழ்ந்த இறைச் சுமை, அதிகமான பங்கிலாப கொடுப்பனவுகள் மூலம் வரவு செலவத்திட்டத்தற்கு அதிகரித்த தேறிய பங்களிப்பு மற்றும் குறைவான ஊழல் மற்றும் மேம்பட்ட வெளிப்படையானத்தன்மை என்பவை இவ்வகையிலான நன்மைகளுக்குள் உள்ளடங்கும்.

**பிராந்திய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் அனுபவம்**

உலகம் முழுவதுமின் நாடுகள் தங்களது அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை பல தசாப்தங்களாக மேற்கொண்டுவருகின்றனர். இலங்கைக்கு பொருத்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சீதிருத்த அனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

### சிங்கப்பூர்

சிங்கப்பூரினைப் பொறுத்தவரையில், முதலீட்டு உடமைக் கம்பனியான தொசெக் (Temasek) மிகுந்த வெற்றியைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இது 1974இல் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் முன்ன் வைத்திருக்கப்பட்ட சொத்துக்களையும் முதலீடுகளையும் வர்த்தக ரீதியில் முகாமைப்படுத்துவதற்காக சொந்தமாக நிறுவப்பட்டது. 1965இல் சுதந்திரம் கிடைத்தத்தனைத் தொடர்ந்து, இயற்கை மூலப் பொருட்களின் பற்றாக்குறை என்பது தீவிரமான கைத்தொழில் மயமாக்கல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு சிங்கப்பூரைத் தூண்டியது. அரசாங்கம் பல உபாயம் மிக்க புதிய துறைகளை ஆரம்பித்தபோது அரசாங்கம் கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கொண்டிருந்த தொழில்முயற்சிகளின் வர்த்தக முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சக்களை விடுவிப்பதற்காக தொசெக் நிறுவப்பட்டது. கால்போக்கில், இந்த நிதியமானது சொத்துப்பட்டியல் கம்பனிகள் மற்றைய சந்தைகளுக்கு விரிவாக்கப்படவும் அதேபோன்று இணைப்புக்களைத் தொடர்வதற்கும் கூடியளவிற்கு பன்னாட்டு ரீதியாக போட்டித்தன்மையுடையாக மாற்றுவதற்கு ஏற்றவித்தில் மற்றைய கம்பனிகளை கையேற்பதற்கும் ஊக்குவித்தது. பல சுற்றுக்களாக ஒப்பந்தத்திற்குச் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர்

தற்போதைய சந்ததியினருக்கு அப்பாற்பட்டு நீடித்துவிலைத்திருக்கும் வருமானத்தினை உருவாக்குகின்ற பணியுடன் உலகளாவிய முதலீட்டுக் கம்பனியாக பரிணாமமடைவதற்கு தொசெக்கினை இடுகூச்சென்றது. தொசெக்கின் சொத்துப்பட்டியல் பெறுமதி 2021 மாச்ச இறுதியில் ஜ.அ.டொலர் 283 பில்லியனாக விளங்கியதுடன் உருவாக்கப்பட்ட குழுமத்தின் தேறிய இலாபம் அதே ஆண்டுப்பகுதியில் ஜ.அ.டொலர் 42 பில்லியனாகக் காணப்பட்டது. தொசெக்கின் கீழ்க்கண்ட சொத்துப்பட்டியல் கம்பனிகளின் சபைகளில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய ஆளனியினரின் நியமனம் தொடர்பிலும் தொசெக்கின் தொழிற்பாடுகள் அல்லது மற்றைய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொடர்பிலும் எந்தவொரு செல்வாக்கினையும் சிங்கப்பூர் அரசாங்கம் கொண்டிருப்பதில்லை.

### சீனா

சீனாவின் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் 1970 இலிருந்து தொடர்ச்சியாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பொருளாதாரத்தினை திற்ந்துவிடுவதனை நோக்கமாகக் கொண்ட சந்தை சார்ந்த பொருளாதார சீதிருத்தங்களினால் தூண்டப்பட்டு வருகின்றன. 2003இல் அரசிற்குச் சொந்தமான சொத்துக்கள் மேற்பார்வை மற்றும் நிருவாக ஆணைக்குமுவானது (State-Owned Assets Supervision and Administration Commission, SASAC) அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு நிதியிடுவதற்கும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்குமாக நிறுவப்பட்டது. 2013 இலிருந்து சீனா பாரிய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை ஒன்றினைப்பட்டிலும் கலப்பான சொத்துடைமை நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் கவனத்தினைச் செலுத்தி வருகிறது. தற்பொழுது, சீனாவின் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியை சீதிருத்த நிகழ்ச்சிநிரல், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை “வலுவானதாகவும், சிறந்தாவானதாகவும், பெரியதாகவும்” ('stronger, better and bigger') செய்வதன் மீது கவனத்தினைச் செலுத்துகிறது. இதன்படி, SASACஇன் zhuada fangxiao (பெரியதை பிடித்துக்கொள்ளல் சிறியதை விட்டு விடுதல்) அனுகூமுறை தனியார் மயப்படுத்தலினாடாகவும் சொத்துக்களின் விற்பனை ஊடாகவும் சிறிய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்ற வேளையில் பொருளாதாரத்தில் உபாய ரீதியில் முக்கியமானது என கருதப்படும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது. SASACஇன் வசமுள்ள கம்பனிகளின் ஆளுகை தனியார் துறை இணைத்தரப்பினருடன் ஒப்பிடுகையில்கூட உயர்வாகவே காணப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. முதன்மை நிறைவேற்று அலுவலர்கள் மற்றும் பணிப்பாளர்களும் விபரமான பங்குலாப இலக்குகளுடன் கூடிய செயலாற்றத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தத்தில் காணப்படுகின்றன. சபையும் பொறுப்புக்கூறும் தன்மையினை மேம்படுத்துவதற்காக தொழில்சார் சுயாதீன்ப் பணிப்பாளர்களை உள்ளடக்கியிருந்தது.

## பிரேசில்

குறைந்த செயலாற்றுத்தினைக் கொண்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொடர்பில் விடாப்பிடியான பிரச்சனைகள் காணப்பட்டமைக்கிடையிலும் பிரேசில், போர்ஜீஸ் குளோபல் 500இல் (Fortune Global 500) பட்டியற்படுத்தப்பட்ட பெட்ரோப்ரஸ் (Petrobras) போன்ற மிகவும் வெற்றிகரமான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை உருவாக்கியிருக்கிறது. 2010இல் பெட்ரோப்ரஸ் முழுமையாக அரசிற்குச் சொந்தமான கம்பனியிலிருந்து கலப்புக் கம்பனியாக மாற்றுமடைந்தது. நாளதுவரையில், இவ்வுருவாக்கத்தின் பயனான பங்குத்தாபனமாக்கல் மூலதனச் சந்தைகளின் வரலாற்றில் மிகப்பாரிய மூலதன அதிகரிப்பு கொடுக்கல்வாங்கல்களிலொன்றாகக் காணப்படுகிறது. இது, கம்பனியின் சந்தைப் பெறுமதியில் அதிகரிப்போன்றினை உருவாக்கிய வேளையில், இதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் முதலீடுகளைத் திரட்டுவதற்கு கம்பனிக்கான வாய்ப்புக்களை உருவாக்கியது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டமையும் கம்பனி ஆளுகை கணிசமானவில் மேம்படுத்துவதற்கு வழியமைத்ததுடன் ஏக சொந்தக்காரர் என்ற ரீதியில் அரசின் பங்கேட்டுப் கணிசமானவளிற்குக் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசியல் செல்வாக்கின் இடர்நேரவும் சபையினதும் முகாமைத்துவத்தினதும் குறைவான கடப்பாடும் தடுக்கப்பட்டது.

## இந்தியா

வினாத்திறனற்ற அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அன்மைய ஆண்டுகளில் இந்தியா முதலீடுகளின் விற்பனை (disinvestment) உபாயத்தினைப் பின்பற்றுகிறது. முகாமைத்துவக் கட்டுப்பாட்டின் மாற்றல் உட்பட, தொழில்முயற்சிகளின் அரசு பங்குதமையின் கணிசமான வீதத்தின் விற்பனையினை இது பாராதீனப்படுத்துகிறது. சீனாவிற்கு அடுத்ததாக போர்ஜீஸ் குளோபல் 500இல் (Fortune Global 500) அதிகாவில் பட்டியலிடப்பட்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதன் சீதிருத்த நிகழ்ச்சி நிரலில் அன்மையில் இடம்பெற்ற நகந்வாக எயர் இந்தியா தனியார்மயப்படுத்தப்பட்டமை காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அரசாங்கம் பங்குரிமையில் ஏற்றதாம ஐ.ஆ.டொலர் 360 மில்லியனை பெற்றுக்கொண்டதுடன் தனிப்பட்ட பலதொழில் கட்டுக்கருமும் நிறுவனமொன்று ஐ.ஆ.டொலர் 2 பில்லியன் கொண்ட படுகடனையும் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்திய அரசு முகவர்கள் மற்றும் அரசு துறை நிறுவனங்களின் மிகையான காணிகளையும் கட்டடங்களையும் உடமையில் கொள்வதற்கும் முகாமைப்படுத்தி நாணய மயப்படுத்துவதற்குமாக National Land Monetisation Corporation பெயரிலான கம்பனியான்று நிறுவப்பட்டது. இது அரசிற்கு முழுமையாக சொந்தமான கம்பனியொன்றாக நிதியமைச்சின் கீழ் ஏற்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியின் வெற்றிகரமான மாற்றும்: சிறிலங்கா ரெவிகோம் பிள்ளை பற்றிய குறிப்பு

தரம், நம்பகத்தன்மை மற்றும் பணிகளின் விலையிடல் ஆகிய நியதிகளில் இலங்கையிலேள்ள மிக வெற்றிகரமாகவுள்ள பணிகள் துறைகளிலொன்றாக தொடர்பூட்டல் துறை விளங்குகின்றது. இன்று, இலங்கை பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய விதத்தில் 135 சதவீதத்திற்கும் மேலான செல்லிடத்தொலைபேசி நூழை வீதத்தினையும் இப்பிராந்தியத்திலேயே மிகக்குறைவான செல்லிட, இணையத்தாக் கட்டணங்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இத்தொழில்துறையில் முக்கிய தொழிற்பாட்டாளராக சிறிலங்கா ரெவிக்கொம் பிள்ளை விளங்குவதுடன் இது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, மிக வெற்றிகரமான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியாகவும் தோற்றும் பெற்றிருக்கிறது.

1980களின் தொடக்கத்தில் இடம்பெற்ற பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, இலங்கை, தொலைத்தொடர்பூட்டல் துறையினை மீளமைப்பதற்கு தொலைத்தொடர்பூட்டல் தினைக்களத்தினை நிறுவனமயப்படுத்திய பின் இது தனது செயற்பாட்டு தொழிற்பாடுகளை பின்னர் சிறிலங்கா ரெவிக்கொம என்ற பெயரிடப்பட்ட ஒரு அரசு கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டது. 1996இல் சிறிலங்கா ரெவிகொம் அரசிற்கு முழுமையாகச் சொந்தமான வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனியாக மீளமைக்கப்பட்டது. இந்த அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிக்கு திருப்பு முனையாக இருந்தது யாதெனில் ஐ.ஆ.டொலர் 225 மில்லியனுக்காக 25 சதவீதமான மூலதனப்பங்கு நிப்போன் ரெவிலிரூப் அண்ட் ரெவிலோன் கோப்பரேசனுக்கு அடுத்துவந்த ஆண்டில் விற்கப்பட்டதாகும். இதனை அடுத்து 2003இல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் சிறிலங்கா ரெவிகொம் பிள்ளை வெற்றிகரமாக பட்டியலிடப்பட்டது. 2020 இறுதியில் சிறிலங்கா ரெவிகொம் பிள்ளை இன் இரண்டு முக்கிய பங்குதமையாளர்களாக திறைசேரி செயலாளருடாக 49.50 சதவீத பங்குதமையினைப் பெற்றுக்கொண்ட அரசாங்கமும் 44.98 சதவீதப் பங்கினைப் பெற்றுக்கொண்ட குளோபல் ரெவிகொமினிகேசன் ஹைல்டிங் என். வி உம் விளங்கியதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்ட எஞ்சியவை மற்றும் பங்குதமையாளர்களினாலும் வைத்திருக்கப்பட்டன. இதற்கமைய, சிறிலங்கா ரெவிகொமிலிருந்தான பங்கிலாபம் 2020இல் ரூ.947 மில்லியன்களாகக் காணப்பட்டதுடன் 2022இலும் அதற்குஅப்பாலுக்குமான இத்தொகை ரூ.1.4 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கிறது.

சிறிலங்கா ரெவிகொம்மினைப் பொறுத்தவரை, அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியொன்றில் ஏந்கனவே இயல்பாகவே காணப்படக்கூடிய உள்ளாந்த வளத்தினையும் இவ்வள்ளாந்த வளத்தினை பொருளாதார ரீதியில் பயன்படுத்திக்கொள்ள உதவக்கூடிய உரிமை நீக்கம் போன்ற, உயிய நேரத்திலென் சீதிருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. இவ்விடயத்தில் கவனிக்கத்தக்க

மற்றொரு அம்சம் சிறிலங்கா ரெவிகோம்மிள் முன்னேற்றத்திற்கு வசதியளித்த, போட்டித்தன்மையினையும் எதிர்த்து நிற்கக்கூடிய தன்மையினையும் வழங்கிய ஒழுங்குமுறைப்படுத்தல் குழலை உருக்கியதனாடாக இத்துறையில் ஒட்டுமொத்த இயக்கவாற்றல் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்திய சுயாதீஸ்மான ஒழுங்குமுறைப்படுத்துநராக இலங்கை தொலைத்தொடர்புட்டல் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்கும் ஏற்படுத்தப்பட்டமையாகும்.

சிறிலங்கா ரெவிகோம் தொடர்பில் காணப்பட்ட வெற்றியை கருத்திற்கொண்டு, எதிர்வரும் காலத்தில் அரசாங்கது அதற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் விழுப்பனை இல்லாவிடில் அதனது சிறுபான்மை பங்குரிமைகளை விற்பதனை கருதலாம். இது தொடர்பில், தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் அரசுச் சொந்துக்களின் விழுப்பனை தொடர்பில் ஓர் இசைவான மாற்றுமில்லாத கொள்கை நிலைப்பாட்டினை பேணுவது அவசியமான அதே வேளையில் இவ்வகையிலான வழிமுறைகளில் ஆர்வல்களின் கரிச்சனைகளை ஓர் நேர்காலமான மற்றும் முன்மதியான முறையில் தீர்க்கவேண்டும்.

### முன்னோக்கிய நோக்கு

முன்னோக்கிச் செல்கையில், கோவிட-19 இற்குப் பின்னரான மீட்புப்பயணத்தில் இலங்கையின் முன்னேற்றமும் உயர் நடுத்தர வருமான அந்தஸ்திற்கு மாற்றியள்ளமையும் கவனத்திற்கொள்கையில் அரசாங்கம் தற்பொழுது நடைபெற்றுவருகின்ற சீர்திருத்தங்கள், குறிப்பாக இணைப்புக்கள் ஒன்று சேந்ததல்கள் தொடர்பானவற்றை விரைவான முறையில் நடைமுறைக்கிடுவதும், மேற்குறிப்பிட்டவற்றை முன்மொழிந்திருக்கின்ற கம்பனி ஆணைகையினை வலுப்படுத்துவதும் மிக முக்கியமானவையாகும். வெளிப்படையான விலையிடல் பொறிமுறையினை நடைமுறைப்படுத்தல், உபாயநெறிமுறைகளை மேம்படுத்தல் மற்றும் நிதியியல் பொறுப்புக்கறும் தன்மையினை அதிகரித்தல் என்பனவற்றுடன் தொடர்பான சீர்திருத்தங்கள் குறுங்காலத்தில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் செயலாற்றத்திற்கு தவிர்க்கமுடியாதவையாகும். இவை மேம்பட்ட அரசிறையினை உறுதிப்படுத்துவது மட்டுமேன்றி வரவுசெலவுத் திட்ட மாற்றல்கள் அல்லது வங்கித்தொழில் முறையையினுடாக கடன்பாடுகள் ஊடாக நிதியிடும் தேவையினையும் குறைத்துவிடுகின்றன. இது, வீட்டுமையாளர்கள் மற்றும் தொழில்முயற்சிகளின் உற்பத்தியாக்கம் மிகக் கருமான உருவாக்கங்களுக்கு அல்லது சொத்து உருவாக்கத்திற்கும் வழிப்படுத்தப்பட்க்கூடிய கணிசமானவை மூலவளங்களை விடுவிக்க உதவும். இதற்கமைய, குறுங்காலத்தில் அரசு அரசிறையில் பல்பெருக்கத் தாக்கமொன்றும் நடுத்தரத்திலிருந்து நீண்டகாலப்பகுதியில் வளர்ச்சியொன்றும் காணப்படும்.

பொருளாதார அபிவிருத்திச் செய்முறையில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் ஆற்றும் முக்கிய வகிபாகத்தினை, குறிப்பாக, உபாயத்துறைகளில் அவற்றின் பரந்த அடிப்படையிலான பிரசன்னத்தினைப் பரிசீலனையில் கொள்கையில் இத்தொழில்முயற்சிகள் அரசிற்கு நிதியியல் கமையினை ஏற்படுத்தாமல் காத்திரமான முறையில் செயலாற்றி

சாதகமான சமூகப் பொருளாதார பெறுபேறுகளை வழங்குவது மிக முக்கியமானதாகும். இது தொடர்பில், அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் தொடர்பில் தனிப்பட்ட சாத்திய ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் சில சொத்துக்களை உள்ளாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பில் நேர்காலத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதற்குப் பின்னர், அரசு இந்த அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை இவையை அரசியல்மயப்படுத்தாமல் நிலைத்திற்குக்கூடிய மற்றும் சாத்தியமான தொழிற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில் மீஞ்சாயப்படுத்தலாம். அத்தகைய சீர்திருத்தங்கள், ஆரும்பத்தில் அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்புக்களுக்கு அபக்கத்தியை ஏற்படுத்தக்கூடுமெனினும் அது நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலம் வரையான காலப்பகுதியில் நிதியியல் நிதியில் ஆற்றல்வாய்ந்ததும் பொருளாதார நிதியில் நன்மை பயப்படுமான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை உருவாக்குவதற்கான பாதையினை இடும். அத்தகைய சீர்திருத்தங்களுடாக தற்போதுள்ள அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை “நிதியியல் கமையிலிருந்து” “பெறுமதி உருவாக்குந்து” ஆக மாற்றியமைப்பது தடைக்கல்லாக இருப்பதிலும் பார்க்க உயர் வளர்ச்சி உதவேத்திற்கு இலங்கையை முன்னேற்றுகின்ற வசதிப்படுத்துநர்களாக இவை தோற்றும் பெறுவதற்கு மிக இன்றியமையாததாகும்.

### உசாத்துக்கணைகள்

1. Central Bank of Sri Lanka. A Review of the Economy of Sri Lanka, 1950 – 1975
2. Central Bank of Sri Lanka. 1998. Economic Progress of Independent Sri Lanka.
3. Central Bank of Sri Lanka. Annual Reports, Various Issues.
4. European Commission. 2013. European System of Accounts 2010 (ESA10), Section 2.51, Luxembourg.
5. IMF. 2014. Government Finance Statistics Manual 2014. Washington, DC: International Monetary Fund.
6. IMF. 2020. ‘State-Owned Enterprises: The Other Government.’ IMF Fiscal Monitor, April 2020.
7. Guluzade, A., 2020, May. How reform has made China’s state-owned enterprises stronger. In World Economic Forum, May (Vol. 21).
8. Kim, K. and Panchanathan, N., 2021. Reform and privatization of state-owned enterprises in India. In Reforming State-Owned Enterprises in Asia (pp. 157-168). Springer, Singapore.
9. Knight, M., Guruge, A. and Cham, M.R., 2017. State-owned enterprise reforms in Sri Lanka: the way forward. Manila: Asian Development Bank Institute.
10. Lakshman, W.D. ed., 1997. Dilemmas of development: fifty years of economic change in Sri Lanka. Sri Lanka Association of Economists.
11. Ministry of Finance. Annual Report, Various Issues.
12. Mukherjee, A., Sarma, A.P., Barah, A. and Mohan, A., 2020. Public Sector Enterprises in India: Enhancing Geo-Strategic Reach and Exports.
13. OECD. 2015. OECD Guidelines on Corporate Governance of State-Owned Enterprises, 2015 Edition. Paris: OECD Publishing.
14. PwC. State-Owned Enterprises: Catalysts for public value creation?
15. World Bank Group. 2014. Corporate Governance of State-Owned Enterprises: A tool kit.

## 6.5. துணைத் தேசிய அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

### துணைத் தேசிய அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட கொள்கைப் பணிப்புரைகளும் வழிமுறைகளும்

2021ஆம் ஆண்டுப்பகுதியில், பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் அரசு துறை பணி வழங்கல் மேம்பாடு என்பனவற்றை இலக்காகக் கொண்டு துணை தேசிய அரசாங்க மட்டத்தில் பலசெயற்றிட்டங்கள் நடைமுறைக்கிடப்பட்டதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.<sup>5</sup> இதற்கமைய, உள்ளுராட்சிமன்ற மேம்பாட்டுத் துறைச் செயற்றிட்டம் கிராமிய பாலங்கள் கட்டுமானச் செயற்றிட்டம், தோற்றும் பெற்றுவரும் பிரதேசங்களிலுள்ள கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டம், மாகாண வீதி அபிவிருத்திச் செயற்றிட்டம், பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவச் செயற்றிட்டம் மற்றும் உள்ளாட்டு அபிவிருத்தி ஆதரவுச் செயற்றிட்டம் என்பனவற்றை உள்ளடக்கிய பல உட்கட்டமைப்புடன் தொடர்பான செயற்றிட்டங்கள் இவ்வாண்டுப்பகுதியில் நடைமுறைக்கிடப்பட்டன. அதேவேளை, துணைத் தேசிய அரசு மட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி பணி வழங்கலின் தரத்தினை உயர்த்தும் நோக்குடன் ஆரம்ப சுகாதாரக் கவனிப்பு முறைமையினை வலுப்படுத்துகின்ற செயற்றிட்டம் மற்றும் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் என்பனவும் 2021இல் முன்னேற்றும் கண்டன.

நாட்டில் ஏற்றத்தாழ்வற்ற பிரதேச அபிவிருத்தியையும் பகிரப்பட்ட சுதாவீத்தினையும் அடைந்து கொள்ளும் நோக்குடன் நிதி ஆணைக்கும் ஏற்றத்தாழ்வற்ற பிரதேச வளர்ச்சி, முகவர்களுக்கிடையிலான இணைப்பு, அபிவிருத்தியடைந்த வருமான உருவாக்கம், தனியார் துறைப் பங்கேற்பு போன்ற துறைகளில், தேசிய வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியினைப் பயன்படுத்தி, 2021இல் நடைமுறைப்படுத்துவதற்கென பல வழிமுறைகளை விதந்துரைத்தது. நிதி ஆணைக்கும், மாகாண சபைகள் துணைத் தேசிய மட்டத்தில் அவற்றின் கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளை வழங்குவது உள்ளிட்ட செலவுத் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்குப் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டுமென விதந்துரைத்திருந்தது. மேலும், மூலவளங்கள் காத்திரமான விதந்தில் பயன்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கும் மாகாண சபைகளுக்கு நேரடியாக நிதிகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் பிரதேச ஏற்றத்தாழ்வுகளைக்

<sup>5</sup> துணைத் தேசிய அரசாங்கங்கள் ஒன்பது மாகாண சபைகளையும் 24 மாநகர சபைகளையும் 41 நகர சபைகளையும் 276 பிரதேச சபைகளையும் உள்ளடக்கிய 341 உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்குகிறது.

குறைப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒன்றுதிரட்டப்பட்ட வருடாந்த நடைமுறைப்படுத்தல் திட்டத்தினைத் தயாரிப்பதற்கும், மாகாணங்களுக்கிடையே சமச்சீரான முறையில் மூலவளங்கள் ஒதுக்கப்படுவதனை கவனிப்பதற்கும் விதந்துரைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. அன்றத் தத்திலிருப்புக்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட தலையீடுகள் என்பனவற்றில் பெரும்பாலானவை மாகாண சபைகளுடாகவும் உள்ளுராட்சிமன்றங்களுடாகவும் மேற்கொள்ளப்படுவதனால், ஆணைக்குமு, உள்ளுராட்சி மன்றங்கள் பணிகளை வழங்குவதற்கும் குழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய வரவு செலவுத்திட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு விசேட கொடைகளை ஒதுக்குமாறு விதந்துரைத்திருக்கிறது. இவ்விதந்துரைப்புக்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் நிதி ஆணைக்குமு அத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் மற்றைய அமைச்சக்களுக்கும் திணைக்களங்களுக்குமான ஒதுக்குகளை நிறுத்த வேண்டியதன் அவசியத்தினை எடுத்துக்காட்டியது. மேலும், நிதி ஆணைக்குமு மாகாண சபைகளும் உள்ளுராட்சி மன்றங்களும் மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீது தங்கியிருப்பதனை குறைக்கும் பொருட்டு உயர்ந்த வருமான உருவாக்கத்தினை மேற்கொள்வதற்கு மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வலுவூட்டுவதற்கு விதந்துரைத்தது. நிதி ஆணைக்குமு, அரசாங்கங்களுக்கிடையிலான நிதி இணைப்புக்களை வலுப்படுத்துவதற்கு தேசிய மற்றும் துணைத் தேசிய அரசாங்கங்களில் திட்டமிடல், வரவு செலவுத்திட்டங்களை மேற்கொள்ளல், அரசு முதல்கூக்களை அறிக்கையிடல் என்பனவற்றிற்காக பொதுவான கட்டமைப்பொன்றினை நிறுவுவதற்கு விதந்துரைத்தது. தரமான பணிகள் வழங்கப்படுவதனை அதிகரிப்பதற்கு தொடர்பான துறைகளிலும் பிரதேசங்களிலும் தனியார் முதல்கூக்களை ஊக்குவிக்கின்ற வேளையில் நாட்டில் சமச்சீரான அபிவிருத்தியைப் பேணுவதற்கும் அரசு வரவு செலவுத்திட்டத்திற்குக் குறைந்த சுமையினை ஏற்படுத்துவதற்கும் விதந்துரைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

### மாகாண சபைகளின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

2021இல் மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்புக்கள் மேம்பாடுடைந்திருந்ததுடன் அது பொருளாதார நடவடிக்கைகள் 2020 உடன் ஏப்பிடுகையில் இவ்வாண்டுப்பகுதியில் அதிகரித்திருந்தமையினை எடுத்துக்காட்டின. மாகாண சபைகளின் மொத்த அரசிறை 2020இன் ரூ.52.2 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.58.1 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு வரி அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். வரி அரசிறைச் சேகரிப்பு 2020இன்

ரூ.43.1 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.51.1 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு முத்திரைத் தீர்வையிலிருந்தான உயர்ந்த அரசிறைச் சேகரிப்பே காரணமாகும். இது, மாகாண சபைகளினது அரசிறையின் முக்கிய மூலமாகத் தொடர்ந்தும் விளங்கியதுடன் 2020இன் ரூ.27.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.38.8 பில்லியனுக்கு அதிகரித்தது. எனினும், உரிமக் கட்டணத்திலிருந்து உழைக்கப்பட்ட அரசிறை 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.11.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.10.8 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு தற்பொழுது காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுளின் காரணமாக உந்து ஊர்திகளின் பதிவுகள் குறைவடைந்தமையே முக்கிய காரணமாகும். 2019 திசெம்பரில் நாட்டைக் கட்டியெழுப்பும் வரி அகற்றப்பட்டமை, மத்திய அரசாங்கத்திடமிருந்து மாற்றல் செய்யப்பட்டமை தேசுத்தினைக் கட்டியெழுப்பும் வரி அரசிறை 2020இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.2.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் 0.3 பில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதன்படி, முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறையின் பங்கு 2020இன் ரூ.63.5 சதவீதத்திலிருந்து 2021இல் 76.0 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் தேசுத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறையின் பங்கு 2020இன் 6.3 சதவீதத்திலிருந்து 2021இல் 0.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வரியல்லா அரசிறை 2020இன் ரூ.9.1 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.7.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய அனைத்து மாகாணங்களினதும் அரசிறை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் வீழ்ச்சியடைந்தன. இதற்கமைய, அனைத்து மாகாண சபைகளினாலும் சேகரிக்கப்பட்ட மொத்த அரசிறையில் மேல் மாகாணத்தின் அரசிறை 2020இன் 46.8 சதவீதத்திலிருந்து 2021இல் 53.6 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு முத்திரைத் தீர்வை மற்றும் வட்டி வருமானங்களில் ஏற்பட்ட சேகரிக்கப்பட்ட அதிகரித்த வருமானமே காரணமாகும். மற்றைய மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்பில் வடமேல் மாகாணமும் தென் மாகாணமும் மொத்த அரசிறையில் முறையே 10.3 சதவீதத்திற்கும் 10.0 சதவீதத்திற்கும் வகையிற்றன.

**மாகாண சபைகளின் மொத்தச் செலவினம் அதிகரித்தமைக்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட உயர்வே முக்கிய காரணமாகும். பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினம் 2020இன் ரூ.337.0 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.376.4 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் மொத்த ஏற்பத்தியின் சதவீதமாக 2021இல் 2.2 சதவீதத்தில் எவ்விதமான பெயர் மாற்றங்களுமின்றிக் காணப்பட்டது. மீண்டெழும் செலவினம் 2020இன் ரூ.289.7 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.317.0 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு 2020இன்**

ரூ.228.6 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.251.5 பில்லியனுக்கு அதிகரித்த தனியாள் ஊதியங்கள் தொடர்பில் ஏற்பட்ட செலவினத்தில் ஏற்பட்ட உயர்வே முக்கிய காரணமாகும். மீண்டெழும் செலவினத்தில் மிகப்பெரும் கூறாக விளங்கும் தனியாள் ஊதியங்கள் மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தில் ஏற்கத்தாழ 79.4 சதவீதத்திற்கு வகையிற்றன. அதேவேளை, மாகாண சபைகளின் தனியாள் ஊதியங்களில் ஏற்கத்தாழ 90 சதவீதம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் மீது செலவிடப்பட்டது. மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்கள் மிக உயர்ந்த செலவிடல் சபைகளாக விளங்கி மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 20.6 சதவீதத்திற்கும் 12.8 சதவீதத்திற்கும் 12.5 சதவீதத்திற்கும் வகையிற்றன. அதேவேளை, மாகாண சபைகளின் மூலதனச் செலவினம் 2020இன் ரூ.47.3 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.59.5 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு சிறப்புச் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஏற்பட்ட செலவினத்தில் காணப்பட்ட அதிகரிப்பே காரணமாகும்.

**இவ்வாண்டுப்பகுதியில் மாகாண சபைகளிடையே உயர்ந்த அரசிறைச் சேகரிப்பு காணப்பட்ட போதும் மத்திய தரத்திலிருந்து மாகாண சபைக்கான மாற்றல்கள் மாகாண சபைகளினால் உறுப்பட்ட உயர்ந்த செலவினங்களை ஈடுசெய்வதற்காக குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. இதன்படி, மத்திய அரசாங்கத்திலிருந்தான மாகாண சபைகளுக்கான மாற்றல்கள் 2021இல் ரூ.318.3 பில்லியனுக்கு 11.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு தொகை வடிவிலான கொடைகளிலும் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகளிலும் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய**

#### அட்டவணை 6.9

**மாகாணசபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு**

விடயம்	2018	2019	2020 (ஆ)	2021 (ஆ)
மொத்த அரசிறை	88,689	91,344	52,245	58,141
வரி அரசிறை	82,228	81,499	43,096	51,067
வரியல்லா அரசிறை	6,461	9,845	9,149	7,075
மொத்த செலவினம்	292,265	310,124	337,006	376,447
மீண்டெழும் செலவினம்	251,552	286,884	289,667	316,969
இதில் தனியாள் ஊதியம்	198,129	219,698	228,561	251,525
மூலதனச் செலவினம்	40,713	23,240	47,339	59,478
மத்திய அரசின் மாற்றல்கள்	203,576	218,780	284,761	318,306
மொத்த கொடைகள்	180,095	199,968	265,593	284,602
பிரமணங்களை அடிப்படையாக கொடை கொடைகள்	2,462	2,205	1,752	2,559
குறிப்பாக மாகாணத்திற்கான அபிவிருத்திக் கொடைகள்	13,536	11,376	11,004	12,632
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பஸ்ஸாட்டு கொடைகள்	7,483	5,230	6,412	18,513

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலங்கள்: நிதி அமைச்சர்  
மாகாண சபைகள் மற்றும்  
உள்ளாட்சி அலுவலகங்களான  
இராஜாங்க அமைச்சர்

காரணமாகும். மத்திய அரசாங்கத்திலிருந்தான் மாற்றல்கள் 2021இல் மொ.உ.உற்பத்தியின் 1.9 சதவீதமாகத் தொடர்ந்தும் விளங்கி 2020 இலிருந்து எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. மாகாண சபைகளுக்கான தொகை வடிவிலான கொடைகள் 2021இல் ரூ.284.6 பில்லியனாக விளங்கி மொத்த மாற்றல்களில் 89.4 சதவீதத்தினைப் பிரசன்னப்படுத்தின. மேலும், சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள் 2020இன் ரூ.6.4 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.18.5 பில்லியனுக்கு அதிகரித்தன. 2021இல் மாகாண ரீதியில் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி கொடைகளின் கீழான மாற்றல்களும் பிரமாண அடிப்படையிலான மாற்றல்களும் முறையே ரூ.12.6 பில்லியனாகவும் ரூ.2.6 பில்லியனாகவும் விளங்கின. அதேனேரம், ஆய்விற்குரிய காலப்பகுதியில், மாகாண சபைகளின் செலவினத்தில் ஏற்கும் 84.6 சதவீதம் மத்திய அரசு மாற்றல்களுடாக

நிதியிடப்பட்டமையானது மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மீதான அழுத்தத்தினைக் குறைக்கும் விதத்தில் மாகாண சபைகளுக்கிடையே அரசினத் திரட்சியை ஊக்குவிக்கின்ற பிரதேச மட்டத்திலான உபாயங்களைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தினைப் பிரதிபலிக்கின்றது. பாரியளவான உள்ளுராட்சி மற்றும் மாகாண அரசாங்க முறைமையின் தொடர்ச்சியானது மத்திய அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தின் மீது கணிசமான நிதியியல் சுமைகளை கொண்டுள்ளது. எனவே, உள்ளுராட்சி மற்றும் மாகாண அரசாங்க முறைமைக்குள் மிகவும் இறுக்கமான ஆளுகைக் கட்டமைப்பு அமுல்படுத்தப்படல் வேண்டுமென இங்கு பரிந்துரைக்கப்படுவதுடன் அது அவற்றின் நிதியியல் விடயங்கள் தொடர்பில் பொறுப்புத்தன்மை மற்றும் பொது அவதானிப்பு என்பவற்றையும் உறுதிப்படுத்தும்.